




**The Cooperative Office For Call & Guidance  
at Al-Olaya, Sulaimaniah & North Riyadh**

**Under The Supervision of  
Ministry of Islamic Affairs,  
Endowment, Call & Guidance**

**Tamili**



# **இஸ்லாம் ஒரு நோக்கு**

தயாரிப்பு  
பாஞ்சால் ஹக் அம் அன்வெஙி

**Tel.: 4704466 - 4705222 Fax : 4705094**

**P. O. Box : 87913 Riyadh : 11652**

**Kingdom of Saudi Arabia**

**E-Mail : dawa\_nr@hotmail.com**

# இங்கிலாந்த் டிசு கோங்கு

## ما هو الإسلام

باللغة التاميلية

لضيوف الشيف

الدكتور: محمد فضل الرحمن أنصاري

ஆங்கிலத்தில்

கலாநிதி முஹம்மத் பார்வூரவூர்மான் அன்ஸாரி M.A.Ph.D.

பொருளியீடு

CO-OPERATIVE OFFICE FOR CALL &  
FOREIGNERS GUIDANCE AT AL-MAJMA'AH  
P.O. BOX # 102. AL-MAJMA'AH-11952,  
KINGDOM OF SAUDI ARABIA.  
TEL. & FAX. 06 432 3949

مراجعة وصف وآخر اج

المكتب التعاوني للخدمة والإرشاد وتوعية الجاليات في محافظة المجمعة.

ص. ب. ١٠٢، الرمز البريدي ١١٩٥٢

المجمعة، المملكة العربية السعودية. هاتف وفاكس ٣٩٦٩ ٤٣٢ ٦

## حقوق الطبع محفوظة

— هـ ١٤١٨ في الجمعة والارشاد للدعوة التعاوني المكتب ح

فهرسة الملك فهد الوطنية أثناء النشر

أنصارى ، محمد فضل الرحمن

ما هو الإسلام . — الرياض .

ص ٠٠٠ . سم

ردمك ٩٩٦٠-٩٠٤١-٧-٢

(النص باللغة التاميلية)

١- الإسلام ٢- الدعوة الإسلامية — العنوان

ديوي ٢٤٠ ١٧/٣٥٨١

رقم الإيداع : ١٧/٣٥٨١

ردمك : ٩٩٦٠-٩٠٤١-٧-٢

الطبعة الأولى

— هـ ١٤٢٣

ترجمة وصف

المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات في المجمعـة

المجمـعة ١١٩٥٢ ، ص.ب: ١٠٢ ، ت/٤٣٢٣٩٤٩ ، ف/٦٤٣١١٩٩٦

## هذا الكتاب

اسم الكتاب: ما هو الإسلام؟ اللغة: التاميلية

المؤلف: الدكتور محمد فضل الرحمن أنصاري

المترجم: المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالمجمعية

المراجع: لجنة الدعوة والتعليم بالمدينة المنورة

هذا الكتاب يتحدث مختصرًا عن محاسن الإسلام مستدلاً بأقوال العلماء والمفكرين من الشرق والغرب، مطعماً بالأدلة من كتاب الله وصحيح كلام رسوله ﷺ.

### محتويات الكتاب

❖ إن الدين عند الله الإسلام

❖ تنظيم شؤون الحياة في الإسلام

❖ التوازن بين العقل والعلم والدين

❖ الإسلام والأخلاق

❖ نظام الأسرة في الإسلام

❖ القرآن هو الكتاب المقدس

❖ حكمة مشروعية الجهاد

❖ الدين يسر

❖ كلمة أخيرة

❖ الخاتمة

## ஒர் அழைப்பு

வாசக நெஞ்சங்களே ! எமது இஸ்லாமிய அழைப்புச் செயலகத்தால் வெளியிடப்படும் நூற்களை வாசித்துப் பயன்பெற்ற தவறாதீர்கள். தமிழ் மொழி மூலம் இதுவரை வந்துள்ள எமது வெளியிடுகள் பின்வருமாறு :

1 - இஸ்லாம் ஒரு நேரக்கு

2 - மறுமை வெற்றி

இவற்றில் உங்களுக்குத் தேவையானதை, எமது செயலகத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

எமது தயாரிப்புக்களான இஸ்லாமிய நூற்கள், இஸ்லாமிய ஓலிப்பதிவு நாடாக்கள், அல்லது இஸ்லாமிய அழைப்புப் பிரசுரங்கள் எதுவாயினும் அவற்றிலே தவறுகள் காணப்பட்டால், அல்லது ஆலோசனைகள் வழங்க விரும்பினால் உடன் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். இறைகூலியை மட்டுமே எதிர்பாருங்கள், அதனைப் பெற்றிட நம்முடன் இணைந்து கொள்ளுங்கள். நலவின் பால் வழிகாட்டுபவன் அதனைச் செய்தவன் போலாவான்.

இவ்வண்ணம்

உங்கள் சகோதரர்கள்

அழைப்பு வழிகாட்டலுக்கான கூட்டுறவுச் செயலகம்  
அல்-மஜ்மூ சனசமூகப்பிரிவு

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

### முன்னுரை

இப்பிரபஞ்சத்தைப் படைத்து, பரிபக்குவப்படுத்தி, படைப்புக்களில் மிகச்-சிறந்த படைப்பாக மாரிட வாக்கத்தைத் தேர்ந்தெடுத்து பகுத்தறிவையும், விளக்கும் ஆற்றலையும் கொடுத்து எனைய சிறுஷ்டிகளை விட மேனமைப்படுத்தி, எப்படியும் வாழலாம் என்ற சித்தாந்தத்தை விடுத்து இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு வாழ்க்கைத் திட்டத்தை அமைத்துக் கொடுத்த ஏக இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் போற்றுதலும் உண்டாவதாக!

ஏகத்துவத்தைக் கொண்டும், உண்மையைக் கொண்டும் அகில உலகத்திற்கு அருட்காடையாக அனுப்பப்பட்ட நங்குணத்தின் உறைவிடமான இறுதித் துதர் முறும்மத் கீ அவர்கள் மீதும், அவர்களின் வாழ்க்கைத் திட்டத்தை முழுமனே முழுமனதுடன் ஏற்று இறுதி வரைக்கும் சிறந்த முறையில் பின்பற்றியோர் அனைவர் மீதும் அல்லாஹ்விடமிருந்து சாந்தியும், நல்லருளும் உண்டாவதாக!

தங்கள் கரத்தில் கூழன்றுக்கும் இச்சீரு நூல் மார்க்க மேதையும், அமைப்பாளருமான கலாந்தி பஸ்லுர்வற்மான அன்ஸாரி(அவர்களையும் அவர்களது கூங்க்கையும் அல்லாத் ஏற்றுக் கொள்வனாக!) அவர்களின்(ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட) பொக்கிலைமாகும், பிறமத நண்பர்களின் சந்தேகங்களுக்கு தீவாகவும், தூயமார்க்கமான இஸ்லாத்தில் புதிதாக நுழைந்த சேகோ-தரர்களுக்கு: மாற்றார் சிந்தனையிலும் பார்வையிலும் இஸ்லாம் ஏற்படுத்திய தாக்கங்களை அறிந்து கொள்ள வாய்ப்பாகவும், முஸ்லிம்களுக்கு: மாற்றுமத நண்பர்களுடன் உரையாடும் போது, அவர்களின் இனத்தைச் சார்ந்தவர்களாலேயே எடுத்துவைக்கப்பட்ட கூற்றுக்களையே ஆதாரமாக எடுத்துக் கொள்வதற்கு இவ்வுகவானதாகவும் இந்நால் மிகச் சிறிய அளவில் உங்கள் முன்வைக்கப்படுகிறது.

எந்நோக்கத்தைக் கருத்தில் கொண்டு இச்சேவை செய்யப்பட்டதோ அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக! இதில் இக்லாஸையும், இது போன்ற சேவைகளை தயிற் உலகிற்கு செய்வதற்கும் எக்கு மென்மேலும் வாய்ப்பளிப்பானாக!

இது நூல் வடிவில் வெளியாவதற்கு வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கு முதலிலும், பரிசீலனை செய்து ஆலோசனைகள் வழங்கிய சேகாதரர்களுக்கும், இதை நூல் வடிவிலாக்கி கொம்பியூட்டர் செய்த சேகாதரருக்கும் எது உள்ளாந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இஸ்லாமிய வழிகாட்டலுக்கான அழைப்பு மையம்.

அல்-மஜ்மா, சவுதி அரேபியா. 1418ஹ் / 1997



## இல்லாம் ஒரு நோக்கு ஏகத்தவம்.

அ-ஓரினறக் கொள்கை.

இல்லாம் ஏகத்தவத்தின் மிகத்துய அமைப்பைப் போதிக்கும் அதே வேளை, பன்மைத் துவத்தை அல்லது அல்லாவுங்கக்கு இணைகற்பிப்-பதைப் பெரிய பாவமாகக் கருதுகிறது. ஒரு முஸ்லிம் இறைவனை அவனுக்கே உரிய பெயரான ‘அல்லாஹ்’ என்றே அழைப்பான். ஏனெனில் ‘தெய்வம்’ என்ற சொல்லும் ஏனைய மொழிகளில் அதே கருத்தைக் கொண்ட சொற்களும் இல்லாத்தில் ‘அல்லாஹ்’ என்பதன் கருத்துக்களை உள்ளடக்கமாட்டா. இல்லாத்தில் அல்லாஹ் என்பவன் ஒரே இறைவன்; அவன் மனைவி, மக்கள், தாய், தந்தை, உறவினர் என்ற துணைகளற்றவன்; அவன் ஒப்பு இணையற்றவன்; அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை; அவன் பெற்றெடுக்கவும் இல்லை, பெற்றெடுக்கப்படவும் இல்லை; அவனே முதலானவன், இறுதியானவன், நித்தியமானவன், எல்லைகளற்றவன், சர்வ வல்லமை படைத்தவன், யாவற்றையும் முற்றிலும் அறிந்தவன், எல்லாவற்றையும் படைத்தவனும், அவற்றுக்கு உணவளிப்பவனும். அவற்றைப் பேணிக்காப்பவனும் அவனே. அவன் முற்றிலும் நியாயமானவன்; பலமற்றவர்களுக்கும், நசுக்கப்பட்டவர்களுக்கும். இழைக்கப்பட்ட அந்திகளுக்கும் வஞ்சம் தீர்த்துக் கொள்பவனும் அவனே. அவன் பேரருள் பாலிப்பவன்; கருணை மிக்கவன், அங்கு செலுத்துவன், நல்வழி காட்டுபவன்; மகிழை படைத்தவன்; மகத்தானவன்; அழகானவன்; உண்மையானவன்; கருங்கக் கூறின் எல்லா உண்ணதங்களையும் பெற்றவனே அவன்.

மேனாட்டு பிரபல வரலாற்றாசிரியர் *Gibbon* இல்லாத்தில் இறைக்கோட்பாட்டைப் பற்றிக் கூறுகையில், “முஹம்மதின் மார்க்கம் தெளி-வற்றது என்ற சந்தேகத்திக்கு அப்பாற்பட்டது. குர்ஆன் இறைவனின் ஒருமைப்பாட்டுக்கு ஒரு மகத்தான சாட்சியாகும். அழியுந்தன்மை கொண்ட அனைத்தும் அழிந்து மண்ணோடு மண்ணாக வேண்டும்,

பிறப்பவை எல்லாமே இறக்க வேண்டும், உதயமாகும் எல்லாம் அஸ்துமிக்க வேண்டுமென்ற - சிந்தனா அடிப்படையில் மக்காவில் திருத்தாது அவர்கள் சிலைகளையும், மனிதர்களையும், நடசத்திரங்க - ளையும், கிரகங்களையும் வணங்குவதை நிராகரித்தார்கள். பெற்றெடுக்கப்படாது, ஒப்பு உவமையற்ற, எங்களது இரகசீய எண்ணங்களை அறியக்கூடிய, நித்தியமான, எல்லைகளற்ற, சர்வ உலகங்களையும் படைத்தவனாகிய ஒருவனை திருத்தாதுரின் சிந்தனா ஆர்வம் அறிந்து, ஏற்று, துதித்தது. குருஅனுக்கு வியாக்கியானம் அளிப்பவர்களால் இவ்வதியுரந்த உண்மைகளுக்கு ஆன்மீக நுணுக்கத்துடன் வரைவிலக்க - ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தத்துவஞான ஆஸ்திகன் ஒருவன் இல்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளலாம்” என்கிறார்.

**ஆ - சர்வ உலகங்களின் ஒருமைப்பாடு**

இல்லாத்தின் பார்வையில் படைப்பவனின் ஏகத்துவத்திலிருந்தே சர்வ உலகங்களின் ஒருமைப்பாடு பிறக்கின்றது. அதாவது, படைப்பின் ஒருமைப்பாடும் நோக்கத்தின் ஒருமைப்பாடும் ஆகும். வேறு விதத்தில் கூறினால் பிரபஞ்சம் என்பது ஓர் ஒழுக்க அமைப்பாகும்.

**இ - மனித வர்க்கத்தின் ஒருமைப்பாடு**

இல்லாம் முழு மனித வர்க்கத்தையும் ஓர் ஒருங்கமைந்த ஒருமையாக, ஒரு தனிக்குடும்பமாகக் கருதுகிறது. இனம், நிறம், மொழி, பிரதேசம் போன்ற இவ்வுலக பேதங்கள், ஒரு கூட்டத்தாரை விட இன்னொரு கூட்டத்தார் உயர்ந்தவர்களைக் கூறிக்கொள்ள காரணங்களாக அமையா; என இல்லாம் வற்புறுத்தி கூறுகிறது. ‘பெறுமதி’ உள்ள ஒரேயொரு பேதம் ஆன்மீக அடிப்படையிலானது. அதாவது ‘தக்வா’ அல்லது ‘பக்தியும் நன்னடத்தையும்’ என்ற பேதமாகும்.

இல்லாத்தைப் பற்றி விமர்சித்த பிரபல ஆங்கில எழுத்தாளர் பேராசிரியர் H. A. R. Gibbon பின்வருமாறு கூறுகிறார்: “இனங்களுக்கிடையே புரிந்துக்கொள்ளும் தன்மையும் கூட்டுறவும் நிறைந்தவொரு மகத்தான பாரம்பரியம் இல்லாத்தில் உள்ளது. அந்தஸ்து, வாய்ப்பு, முயற்சி என்பனவற்றில் சமத்துவம் அளிப்பதன் மூலம். இத்துணை எண்ணிக்கையிலும் மனித வர்க்கத்தின் வேறு பட்ட இனங்களையும் ஒருங்கே சேர்த்த ஒரு சாதனை வேறு எந்த சமூகத்துவருக்கும் இல்லை. கீழைத்தேய, மேற்கத்திய நாடுகளின் பெரும் சமூகத்துவரிடையேயுள்ள

எதிர்புக்கள் ஒழிக்கப்பட்டு அதனிடத்தில் சூட்டுறவு நிலைக்க வேண்டுமாயின் அம்முயற்சியில் இஸ்லாம் குறுக்கிட்டு பங்குகொள்ளுதல் ஓர் அத்தியாவசிய நிகழ்வாயிருக்க வேண்டும்"

ஈ-மார்க்கத்தின் ஒருமைப்பாடு

இஸ்லாத்தின் பார்வையில் மனித சிந்தனை சக்தி ஒரு பெரிய, வலுமிக்க உடைமையாயிருந்தாலும் அதற்கு இயல்பான வரையறைகளுண்டு என்பதனால் சாதாரண விஞ்ஞானமோ அல்லது அனுபவர்தியான விஞ்ஞானமோ மனிதனை அடிப்படை உண்மைகளைப் பற்றிய ஓர் உறுதி-யான அறிவு நிலைக்கோ அவ்வண்மைகளின் பேரில் உருவாக்கப்பட்ட ஒரு வாழ்க்கை நெறிக்கோ திட்டுச் செல்ல முடியாது. எனவே உறுதியான அறிவுநிலையை அடைந்து கொள்வதற்கு மனிதனுக்குள்ள ஒரேயொரு மார்க்கம் இறை வழிகாட்டவாகும். உண்மையிலேயே இந்த மார்க்கம் உலகில் மனித வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே தீரந்திருக்கின்றது. அல்லாஹ், தனது தூதர்களை அனுப்பி அவர்கள் மனித வர்க்கத்திற்குக் காட்டிக்கொடுப்பதற்கான அவனுடைய வழிகாட்டல்களையும் அவர்கள் மூலம் இறக்கி வைத்துள்ளான். ஒரே மூலத்திலிருந்து ஊற்றெடுத்ததன் காரணமாக இவ்வாறு இறக்கிவைக்கப்பட்ட எல்லா வேதங்களும் ஒன்றாகவே இருந்துள்ளன. அதாவது இஸ்லாம் என்ற பெயரிலேயே இருந்துள்ளன.

அல்லாஹ்வின் தூதர்கள் அவரவருக்கென வரையறுக்கப்பட்ட காலங்களில் சேவை யாற்றுவதற்கென ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சமூகத்தவரிடையேயும் தோன்றி வந்துள்ளனர். காலத்துக்குக் காலம் அனுப்பப்பட்ட வழிகாட்டல்களுள் மனிதன் தன் சொந்தக் கருத்துக்களையும் இடைச் செருகல்களையும் புகுத்தியதினால் அவ்வழிகாட்டல் ஒன்றில் மறைந்து போயின அல்லது இழிவானவையாயின. இதனால் புது அறிவுரைகளுடன் மேலும் தூதர்கள் அனுப்பப்பட்டு மனித வர்க்கம் பால்யத்திலிருந்து முதிர்ச்சி வரை வளர்ச்சியடைந்தது. இறுதியில் மனித சமுதாயம் முதிர்ச்சி நிலையை அடைந்ததும் (மனித வர்க்கம் ஒரு குடும்பம் என்ற நிலையை அடைய அண்மித்துக் கொண்டிருந்தபோது) குறிப்பிட்ட ஒரு சமூகத்தவருக்கென்ற வழிகாட்டலாக இல்லாமல் முழு மனித இனத்துக்குமான எல்லாக் காலங்களுக்குமான ஒரு முழுமையான

நீரந்தர வேதம் கி.பி. ஏஜாம் நூற்றாண்டில் இறக்கப்பட்டது இதற்கு முன்னால் இறக்கப்பட்ட வேதங்களையெல்லாம் மீள உறுதிப்படித்து அதன் மூலம் மார்க்கத்தின் ஒருமைக்கு முத்திரையிடும் அவ்வேதம் புனித குர்த்தினாகும். அது இறக்கப்பட்ட தூதர் மனித இனத்தின் தலைவர் முஹம்மத் கீ<sup>१</sup> அவர்கள் ஆவார்கள்.

இவ்வாறு ஆதி மனிதனும் இறைத்தூதருமான ஆதம் அவர்களில் இருந்து நூறு, இப்ராஹிம், மூஸா, ஈஸா (அல்லாஹ் இவர்கள் அனைவர் மீதும் அருள் பாலிப்பானாக) வரையிலான எல்லா தூதர்களும், இறுதியாகத் தோன்றிய தூதரும் தூதுத்துவத்திற்கு இறுதியானவருமான திருத்தூதர் முஹம்மத் கீ அவர்களும் மனித இனத்தின் வழிகாட்டிகளாவார்கள். அல்லாஹுவால் இறக்கப்பட்ட வேதங்களெல்லாம் புனித நூற்களாகும். என்றாலும், திருக்குர்த்தின் அதன் மூலவடிவத்தும்மையுடனே இன்னும் காணப்படுவதனாலும் உயிர் கொண்ட முதலாவது மனிதனின் காலம் தொட்டே நல்வழி நடத்தப்பட்ட எல்லா மக்களாலும் பின்பற்றப் பட்டு வந்த இஸ்லாத்தை அது உள்ளடக்கி இருப்பதாலும் மனிதர்கள் அனைவரும் திருக்குர்த்தினை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

உ - ஆண் - பெண் - ஒருமைப்பாடு

ஆண், பெண்ணின் தொழிற்பாடுகள் பிரிக்கப்பட்டிருப்பதனால் உலகின் சில கலாசார அமைப்புக்களில் பெண் ஆணில் நின்றும் வித்தியாசமான, அவனை விட தரம் குறைந்த ஒரு வர்க்கத்தைச் சார்ந்தவளாகவே கருதப்படுகிறாள்; இக்கோட்பாட்டின் போல் மனிதப் பண்பற முறையில் நடத்தப்படவும் செய்கிறாள். இஸ்லாமோ, இக்குருத்தினை முற்றிலும் நிராகரித்து, ஆண், பெண் இரு சாராரும் ஒரே மூலத்திலிருந்து பிறந்த - வர்களென்றும் அதனால் ஒரே மனித அந்தஸ்தைப் பெற்றவர்களென்றும் போதிக்கின்றது. ஆண், பெண் சில விடயங்களில் வேறுபட்டாலும் அவர்களது தொழிற்பாடுகளும் ஈடுபாடுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட - வைகளெல்ல, மாறாக ஒன்றுக்கொன்று துணையாய் நிற்க அமைக்கப் - பட்டவை எனவே எல்லா அம்சங்களிலும் ஆனுக்கும் பெண்ணுக்கும்

<sup>१</sup> அல்லாஹ் அவர்கள்மீது அருள் பாலிப்பானாக।

இடையேயுள்ள இயற்கையான தொடர்பு மனித அபிவிருத்திக்கு இன்றியமையாத அன்பும் சமரசமும் கொண்டதாக இருக்கும்.

ஞ-சமூக வர்க்கங்களின் ஒருமைப்பாடு.

ஒரு சமூகத்தில் நிலவுக் கூடிய எல்லா சமூக மோதல்களையும் (பல்வேறு பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பதன் மூலம்) நிர்மூலமாக்கி சமூகவர்க் பேதங்களைற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவது இல்லாத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.

பொருளியல் துறையில், செல்வம், செல்வம் படைத்தவர்களிடையே மட்டும் கூழ்ந்து வர அனுமதிக்கலாகாது என்ற கோட்பாட்டை இல்லாம் நிறுவுவதோடு இல்லாமிய சட்டங்களின் மூலம் ஒரு 'திறமைகளின் கூட்டுறவு ஒன்றியத்தை' உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

அரசியல் துறையில், 'நல்வழி நடப்பவர்களின் கூட்டுறவு ஒன்றியம்' ஒன்றினை நிர்மானிப்பதை இல்லாம் வற்புறுத்துகிறது.

முற்றாக நோக்கும் போது, இல்லாமிய அரசு ஒரு 'சமநல அரசு' ஆகும். இவ்வரசில் இறைமை அல்லாற்விற்கு மாத்திரமே உரித்தான - தாகும். அல்லாற்வின் பெயராலும் அவனுடைய நாட்டத்திற்கேற்பவும் ஏனைய மனிதரை ஆட்சி செய்வதைத் தவிர வேறு எந்த அடிப்படை - யிலும் ஒரு மனிதன் ஏனையவர்களை ஆட்சி செய்ய உரிமை பெற்றவ - எல்லன். எவரும் (அரசு தலைவன் உட்பட) சட்டத்திக்கு அப்பாற - பட்டவராக இருக்கமாட்டார். ஏக நியாயமே இல்லாத்தின் அறைகூவல்: நன்னடத்தையை நிறுவுவதே அதன் குறிக்கோள்.

ஏனைய விடயங்களில் இல்லாத்தைக் கண்டித்து எழுதியவர்கள் கூட இல்லாமிய சமூக ஒழுக்கவியலின் நற்பாங்குகளைப்பற்றிப் பாராட்டி எழுதியுள்ளனர். உம்: H.G. Wells கூறுகிறார்: “உலகில் திதற்கு முன்னிருந்த எந்தவொரு சமூகத்தையும்விட பரவலான (கொடுமை, சமூக நகூக்கல் போன்ற வற்றிலிருந்து கூடுதலான நிவாரணத்தையளித்த) ஒரு சமூகத்தை இல்லாம் உருவாக்கியது” (Outline of History . page # 325)

H. A. R. Gibbon கூறுகிறார்: “மேற்குலகில் அதிதூரம் விலகியி - ருக்கும் இரு துருவங்களுக்கிடையே இல்லாம் இன்னும் சமநிலையை தொபித்து வருகிறது. ஜோப்பிய தேசிய உணர்வினால் ஏற்படும் அராஜகத் -

தையும் ரண்ய கம்யூனிசத்தின் இராணுவ நூறியையும் ஒன்று போல் இஸ்லாம் எதிர்கிறது. அதே வேளை இன்றைய ஜோப்பாவினதும் ரண்யாவினதும் குணாதிசயாக விளங்கி வரும் வாழ்க்கையின் பொருளாதார அம்சத்தில் மூழ்கிப்போகும் மோகத்திற்கு இஸ்லாம் இன்னும் அடிமையாகிவிட வில்லை” (*Whither Islam ? page # 378*)

*Prof. Louis Massignon* கூறுகிறார்: “யிக்க சமத்துவமுடைய ஓர் எண்ணக்கருவினை வலியுறுத்தும் தன்மையுடையது இஸ்லாம்.. தனவந்தர்களின் முதலாளித்துவத்திற்கும் தொழிலாளரின் கம்யூனிஸத் - திற்கும் இடைப்பட்ட ஒரு நடுத்தர நிலையை இஸ்லாம் வகிக்கிறது” (*Whither Islam ? page # 378*)

எ-மனித தொழிற்பாட்டின் ஒருமைப்பாடு.

மனிதப் பாங்கினை இஸ்லாம் ஓர் ‘ஒருமை’ யாகவே கணிக்கிறது. எனவே மனிதப் பாங்கினை ‘இவ்வுலக’ பாங்கு என்றும் ‘மதச்சம்பந் - தமான’ பாங்கு என்றும் வித்தியாசப்படுத்துவது விஞ்ஞான ரதியற்றதெ - னவும் சிந்தனைக்கு ஒவ்வாதது எனவும் அர்தமற்றதெனவும் கருதுகிறது. ஒரு முஸ்லிமின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் சிறந்த வாழ்க்கை அல்லாஹ்வுக்காக வாழ்ப்படும் வாழ்க்கையாகும்.

ஒப்பு நோக்கு மதவியல் ஆசிரியர் *Dudley Wright* என்பவர் பின்வரு - மாறு கூறுகிறார்: “இஸ்லாம் ஒரு மதம் மட்டுமல்ல: அது வாழவேண்டிய ஒரு வாழ்க்கை முறையாகும். தினசரி வாழ்க்கையின் சிறு விடயங்கள் என சில வேளை குறிப்பிடப்படுவதைப் பற்றிய அறிவுரைகளை குர்ஆனில் காணலாம். ஆனால் வாழ்க்கை அல்லாஹ்வுக்காக வாழப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்குமிடத்து இவை சிறு விடயங்கள் எல்ல. ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்காக மாத்திரமே வாழ்கிறான். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவனாகுதலும் தனது எல்லா நடவடிக்கை - களின் போதும் அல்லாஹ்வைப்பற்றிய அறிவை விருத்தியடையச் செய்ய முயற்சிப்பதுமே ஒரு முஸ்லிமின் குறிக்கோள். ஓர் உண்மையான முஸ்லிம் தொட்டிலிலிருந்து மண்ணாற வரை அல்லாஹ்வுக்காக மாத்திரமே உயிர் வாழ்கிறான்”

### அல்லறவுக்கு அடிபணிதல்.

இஸ்லாம் என்ற சொல் அடிபணிதல் என்ற கருத்தைத்தரும். இது ஷர்மீங்களில், ‘இறைநாட்டத்திற்கும் ஆணைக்கும் அடிபணிதல்’ என்பதைக் குறிக்கும். இவ்வகையில் இஸ்லாம் ‘இயற்கை’ யடன் ஒத்ததாகும். ஏனெனில் இயற்கையிலுள்ள ஓவ்வொன்றும் எவ்வித தயக்கமுமின்றி இறைநாட்டத்திற்கு அடிபணிகிறது. ஒரு மனிதனைப் பொறுத்தவரை அவன் சொந்த விருப்பத்தின் பேரில் இஸ்லாத்தினை தேர்ந்தெடுத்து அல்லாஹ்வின் படைப்புகளில் ஏனையவற்றைப் போலவே தானும் இயங்கி தனது இறுதி விதியை அடைந்து கொள்ளவேண்டும். ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரும் தத்தவ ஞானியமான Goethe பின்வருமாறு கூறுகிறார்: “ஓவ்வொருவரும் அவரவரது சொந்தப் பிரத்தியேகக் கருத்தைப் புகழ்ந்து கொள்ளுதல் புரிந்துக் கொள்ளுந் தன்மையில்லாததுனாலாகும், (ஏனெனில்) இஸ்லாம் என்பது இறைவனுக்கு அடிபணிதலாகும், நாங்கள் எல்லோரும் வாழ்வதும் மதிவதும் இஸ்லாத்திலேயாகும்”

### இஸ்லாமும் இயற்கையும்.

மனித இயல்பிற்கணங்கவும் சுற்றிலுமுள்ள இயற்கையுடன் சமரசமாக உயிர் வாழ்வதும், வளர்ச்சியறுவதும் முஸ்லிமாக இருத்தவேயாகும். என்பது மேலே குறிப்பிட்டபட்ட கூற்றிலிருந்து தெளிவாவதுடன் அதனையே குர்ஆனும் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

### இஸ்லாமும் ஒழுக்க நெறியும்.

இறை நாட்டத்திற்கு அடிபணிதல், இயற்கைச் சட்டத்துடன் இணங்குதல் என்ற கருத்துக்கள் மனித வாழ்வில் நடைமுறைப்படுத்தப்படும் போது ஓர் அதியுர்ந்த ஒழுக்கெந்றி உருவாகும், இஸ்லாம் அதிஉன்னதே ஒழுக்கெந்றியைத் தரும் மார்க்கமாகும்.

*First & Last Things* என்ற நூலில் H. G. Wells கூறுகிறார்: “இஸ்லாத்தின் தன்வயப்படுத்தும் சக்தியும், ஒழுக்கெந்றியும், அடிபணிதலும் மனிதருக்கு ஓர் உன்னத, கொரவமிக்க மார்க்கமாகும் என நான் நினைக்கிறேன். நமது நவீன உலகில் அதன் சூத்திரங்கள் இல்லாவிட்டாலும் அதன் தாத்பரியம் நிறைந்து காணப்படுகின்றது. வல்லமை படைத்த ஓர் இறைவனை போற்றுவதாலும், தீற்மையாக நிலைநாட்டப்படும் கண்டிப்பான சட்டமும் ஒழுங்கும் கொண்ட

அவனுடைய இராச்சியத்திற்குச் சேவையாற்றுவதாலும் மனிதர்கள் விமோசனம் கண்டுள்ளார்கள் என்பதிலும் விமோசனம் காணுவார்கள் என்பதிலும் எனக்கு ஜயமில்லை.”

ஒரு முஸ்லிம், ‘இறைவனின் நாட்டத்திற்கு மார்க்க ரதியில் அடிபணிந்து விடுவதன் காரணமாக துயரின்போது, உதாரண சீல பொறு-மையை’ கையாஞ்சுவதோடு ‘அறிவுமிக்க விபத்துக்களைப் பாராட்டத்-தக்க மன உறுதியிடன் தாங்கிக்கொள்கிறான்’ என்று Friedrich Delitzsch எனும் ஜூர்மனியைச் சேர்ந்த அறிஞர் ஏற்றுக் கொள்கிறார். (*Die Welt des Islam page : # 28*)

### சத்தியத்தின் மரர்க்கம்.

உண்மை என்பதன் எண்ணக்கரு இஸ்லாமிய கொள்கை, கோட்பாடுகளின் கேந்திரமாக அமைவதுடன் இஸ்லாமிய சர்வாங்க அமைப்பின் எல்லா இடத்திலும் பரவி நிற்கிறது. அதாவது விரிவான இஸ்லாமிய ஒழுக்க நெறியின் ஓர் அடிப்படைப் பண்பாக, ‘உண்மையாயிருத்தல்’ என்பது இருப்பது மட்டுமன்றி ஒரு முஸ்லிமின் குணத்தின் ஆதாரக்கல்லாகவும் இருக்கிறது. புனித குர்ஆனில் அல்லாஹுவே ‘உண்மை’ என்றும் ‘உண்மையானவன்’ என்றும் முஹம்மது நபி ﷺ அவர்கள் ‘உண்மையை கூறப்பவர்’ என்றும் குர்ஆன் ‘உண்மை’ என்றும் மரணத்திற்குப் பின் நல்லவர்கள் வாழுமிடம் ‘உண்மையின் உறைவிடம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

### இஸ்லாமும் நன்னடத்தையும்.

அதியுர்ந்த தூய்மையையும் மிதமான நடத்தையையும் வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாமாகும். ஏனைய சில மதங்கள் வலியுறுத்தும் சிந்தனைத் தூய்மையையும் உணர்ச்சிகளின் தூய்மையையும் தூய இஸ்லாமும் வற்புறுத்தும் அதே வேளை, மனித பண்புகளெல்லாமே ஒரே சீராக வளர்ச்சியற வேண்டுமென்ற அடிப்படைக் கோட்பாட்டை இஸ்லாம் கொண்டிருப்பதனால் அது உடலின் தூய்மையையும் வலியுறுத்துகிறது. இதன் விளைவாக, உடலுக்கோ மனதுக்கோ இவையிரண்டிற்குமோ பங்கம் விளைவிக்கக் கூடிய, சுகமினத்தை ஏற்படுத்தக்கூடிய எல்லா குடிவகைகளையும் உணவுவகைகளையும் கண்டிப்பாகத் தடைசெய்கிறது. இவ்வாறு மது, அபின் போன்ற போதைப் பொருட்களை மட்டும்

அதன் விலக்கல் ஆணைகள் உள்ளடக்காமல், ஆரோக்கியமான மனித வளர்ச்சிக்குச் சேதம் விளைவிக்கக் கூடிய எல்லா உணவுப் பொருட்களையும் அது உள்ளடக்கும். இறுதியாகப் பார்க்குமிடத்து, இஸ்லாத்தில் விலக்கல் என்பது: தீய சிந்தனை, தீய உணர்ச்சி, தீச்செயல்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கும்.

### இஸ்லாரஹும் அழகும்.

சில மதங்களைப் போல், இஸ்லாம் இவ்வகை வெறுக்கும் மார்க்கமோ அடிப்படைப் பண்பெதையும் மறுக்கும் மார்க்கமோ அல்ல. மாறாக அது தீர்மானமாகவும் உறுதியாகவும் நிறைவு காணும் ஒரு நெறியாகவும் இருக்கிறது. அல்லவற்றினால் மனிதனுக்கு அருள்பட்ட எல்லா மனோ சக்திகளையும் செயல்திறன்களையும் கொண்டு நிறைவுகாணும் ஒரு மார்க்கமாகவே இருக்கிறது. எனவே இஸ்லாமிய ஒழுக்க, ஆத்மீக நெறிகளுக்குப்பட்டதும், அவற்றினால் கட்டுப்படுத்தப்பட்டதுமான அழகியற்கலை, இஸ்லாமிய வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். இஸ்லாத்திற்கு ‘அழகு’ எனும் எண்ணக்கரு முழு மனித நடவடிக்கைகளில் மாத்திரமின்றி முழு பிரபஞ்ச அமைப்பிலேயே ஆடுருவிப் பரவி நிற்கும், “அவ்வாறு அழகாவன்; அவன் அழகையே நீசுந்தரான்”<sup>1</sup> என்பது திரு நபி வாக்கியமாகும். எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் அழகு இருக்க வேண்டும் என்பது போன்றே எல்லா ஆக்கழுர்வமான வேலைகளிலும் அழகு இருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நோக்கமாகும்.

இஸ்லாத்தின் ஆத்மீக, ஒழுக்கநெறி வரம்புகளின் கட்டுப்பாட்டுக்கமைய கலையை அது அனுமதிக்கிறது. ஆனால் அதன் குறிக்கோளோ ‘கலைக்காக வாழ்க்கை’ என்பதுல்ல. மாறாக ‘வாழ்க்கைக்காக கலை’ என்பதாகும். இதன் மூலம் மட்டுமே மனித வாழ்க்கையின் விவேகமான ஒரு சீரான குறிக்கோளை - அதாவது ஆத்மீக அழகையும் ஒழுக்க அழகையும் உடல் அழகையும் இணைக்கமாகச் சேர்த்துக் கொள்ளுதல் என்பதை - அடைந்து கொள்ளலாம்.

### இஸ்லாமும் விவேக அறிவும்.

மனிதனின் விவேகத்தை அவனின் பகுத்தறியக்கூடிய ஒரு விசேட குணமாகவும் அல்லவற்றின் உயர்ந்த ஒரு நன்காடையாகவுமே இஸ்லாம் கருதுகிறது. அத்துடன் சமூக, இயற்கைத் தோற்றங்கள் சம்பந்தமாகவும் குர்ஆனின் தூதைப் புரிந்து கொள்வதற்கும் அதன் வழிகாட்டலை பின்பற்றவும் மனிதன் தனது விவேக அறிவை பயன்படுத்த வேண்டுமென புனித குர்ஆன் மென்மேலும் தூண்டுகிறது. இதன் மூலம் மனித வாழ்வில் ‘எதையும் தனிப்பட்ட ரதியில் சீர்தூக்கிப் பார்ப்பதன்’ முக்கியத்துவத்தை நிலைநாட்டுகிறது.

### இஸ்லாமும் முடநம்பிக்கையும்.

இஸ்லாம் ஒரு தீர்க்கமான விவேக ரதியான மார்க்கமாகும், முடநம்பிக்கையின் பேரில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படும் மர்மமான மத அனுஷ்டான முறைகளையும் மர்மம் கூழ்ந்த சூயேச்சையான கொள்கைகளைக் கொண்ட மதங்களையும் இஸ்லாம் எதிர்க்கிறது.

இஸ்லாம் முடநம்பிக்கைகளை மறுத்து விவேக அறிவை உறுதிப்படுத்துவதைப் பற்றி *Godfrey Higgins* இவ்வாறு கூறுகிறார்: “அவருமிழும்மத்தைய மார்க்கத்தை மத ஞாபக சின்னங்களோ, சிலைகளோ, படங்களோ, கடவுளின் தூயாரோ மாசுபடுத்துவதில்லை. நூர்செயல்களற்ற விசுவாசத்தின் பயன், மரணப்படுக்கையில் பாவத்திற்கு வருந்துதலின் பயன், மகா திருச்சபையினால் அளிக்கப்படும் பாவமன்னிப்பு, பாவகுத்திகரிப்பு தண்டனையிலிருந்து விடுதலை - பாவசங்கீர்த்தனம் - பாவங்களை ஓப்புக்கொள்ளுதல் - இவை போன்ற கொள்கைகள் முதலில் மனிதனைக் களங்கப்படுத்தி பின்னர் அவனைவிட களங்கமான இழிவு நிலையையடைந்த மதகுருக்களிடம் அவனை ஓப்படைத்து விடும். இவ்வாறான கொள்கைகள் அவருடைய மார்க்கத்தில் இல்லை. தூயாரோ, மர்மமோ, போலியான அற்புதச் செயலோ இல்லாத ஒரே இறைவனை போற்றுதலும், அந்த சிருஷ்டிக்கர்த்தாவை மட்டும் போற்றும் கடமையை பிரச்சாரம் செய்வதற்கென மனிதனான அவர் அனுப்பப்பட்டார் என்பதை ஏற்றுக்கொள்வதுமே ஏகத்துவவாதியின் இலகுவான கொள்கையாகும்.”

*(Apology for Mohammad)*

### இஸ்லாமும் செயற்பராமும்.

சிக்கவான், விளங்காத சீல குத்திரங்களை ஏற்றுக்கொள்ளுதலின் அடிப்படையில் மனிதனின் விமோசனத்திற்கு வழிகோலும் மதங்களுக்கு இஸ்லாம் நேர் முரணாகவுள்ளது. எனவே ‘விக்வாசத்திற்கும், செயலுக்கம்’ தக்க முக்கியத்துவத்தை அது வழங்குகிறது. மனித விமோசனத்தைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் புனித குர்ஆன் விமோசனத்திற்கு அடிப்படையாக ‘நேரான விக்வாசம்’ ‘நற்செயல்’ என்ற இரண்டையுமே கொள்கிறது. இதில் ‘நேரான விக்வாசம்’ என்பதை மூலகாரணமாகவும் ‘நற்செயல்’ என்பதை தொடரும் பலனாகவும் இஸ்லாம் உறுதிப்படுத்துகிறது.

### இஸ்லாமும் சீரான வளர்ச்சியும்.

‘உள்ளுறையான திறமைகளை உரிய வாய்க்கால்கள் வழியாக நெறிப்படுத்துவது’ என்ற ‘ஜெயம்’ எனும் நிலையை அடைந்து கொள்வதே இஸ்லாமிய வாழ்க்கையாகும். எனவே ஒருவன் வளர்ச்சியடைவதற்காக தொடர்ந்து முயன்றுக் கொண்டேயிருக்க வேண்டும். இவ்வளர்ச்சி தூய்மையினால் கட்டுப்படுத்தப்பட்டும் இறைவழிகாட்டலால் ஒளியிழப்பட்டும், இருக்கவேண்டும். ஆதம்கம், உள்ளம், ஒழுக்கம், உடல் என்ற மனித வாழ்வின் எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கியதும் சமச்சீரான - துமாக அமைந்த வளர்ச்சியாக இருக்கவேண்டும்.

இஸ்லாத்தின் சமச்சீரான தன்மையையும் அது ஊக்குவிக்கும் வளர்ச்சியையும் போற்றிப்புகற்ந்த பேராசிரியர் H. A. R. Gibbon என்ற கீழைத்தேயவியலாளர் பின்வருமாறு கூறுகிறார்: “மேற்குலகில் இஸ்லாம் இன்னும் மிகைப்படுத்தப்பட்ட எதிரிகளுக்கிடையே ஒரு சமச்சீரான நிலையை நிலை நாட்டுகிறது. ஜோப்பியாவின் கவாசார வாழ்க்கைத் - துறை குறிப்பாக அதன் ஆதம்க வாழ்க்கைக்குத்துறை வளர்ச்சியடைய வேண்டுமென்றால் இஸ்லாமிய சமூகத்தினுள்ளே காணப்படும் வலிமைக - ஞம் ஆற்றல்களும் இன்றியமையாதவை” (Whither Islam, page # 378)

### இஸ்லாமும் விண்ணுரனமும்.

விஞ்ஞானத்திலிருந்து ஏனைய மதங்கள் விலகி நின்ற போதும் இஸ்லாம் விஞ்ஞான ஆராய்ச்சியை ஒரு மார்க்கக் கடமையாக்கியுள்ளது. என்றாலும் இவ்வாராய்ச்சியின் நோக்கம் லெளக்கீ கூகங்களை நூகர்வதும்

சகமக்களை துன்புத்துவதுமல்ல. அல்லாவற்வின் செயல்மைப்புகளை அறிந்துக்கொள்வதன் மூலம் இறையன்பு அதிகரிப்பதும், ‘இயற்கை விசைகளை’ கட்டுப்படுத்தும் சக்தியை பெற்றுக்கொள்வதன் மூலம் மனித சமுதாயத்திற்கு சேவை செய்வதுமே இஸ்லாத்தின் விஞ்ஞான ஆராய்ச்சியின் நோக்கமாகும்.

சமூக நாகரிக வளர்ச்சியியலாளரான *Briffault* என்பவர் நவீன விஞ்ஞான யுகத்தை ஆரம்பித்து வைப்பதில் இஸ்லாம் வகித்த பங்கினைப் பற்றி கருத்துத் தெரிவிக்கியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இஸ்லாமிய கலாசாரத்தின் தீர்க்கமான அடையாளங்களைக் காணமுடியாத எந்தவொரு அம்சமும் ஜோர்ப்பிய வளர்ச்சியில் இல்லை. என்றாலும், நவீன உலகின் நிரந்தரத்தன்மையாகவும் விசேட பாங்காகவும் இருப்பதோடு நவீன உலகின் வெற்றிக்கு மேன்மையான மூலகாரணமாகவும் அமைந்தது, இயற்கையியலும் விஞ்ஞான விசாரணையியலும் சேர்ந்த சக்தியோகும். இச்சக்தியை உருவாக்குவதில் காணப்படும் இஸ்லாமிய கலாசாரத்தின் அடையாளங்கள் அத்துணை தெளிவாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் வேறொங்குமில்லை. முற்றிலும் புதுமையான கோட்பாடுகளை ஆச்சரியமடையத்தக்கதாக கண்டுபிடிக்கும் அளவில் மாத்தீரம் எமது விஞ்ஞானத்துறை அரேபியர்களது விஞ்ஞானத்துறைக்கு கடன்பட்டு இருக்கவில்லை. அதைவிட கூடுதலான அளவில் விஞ்ஞானம் அரேபிய கலாசாரத்தினாலாகும். நாங்கள் மேலே கண்டது போல் பண்டைய உலகம் விஞ்ஞானத்திற்கு முற்பட்டதாகும். கிரேக்கர்களுடைய வானவியலும் கணிதமும் பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். அவை கிரேக்க கலாசாரத்தோடு முற்றாக கலந்து இணையவியில்லை. கிரேக்கர்கள் முறைப்படுத்தினர்: அனுமானித்தனர்; தத்துவக்கோவைகள் செய்தனர். ஆனால் விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி செய்தல் தீர்மானமான அறிவினை சேகரித்தல், விஞ்ஞானத்தின் நுண்ணிய முறைகள், நுழைக்கமான நீடித்த அவதானிப்பு, அனுபவரீதியான ஆராய்ச்சி என்பவற்றிக்கு தேவையான பொறுமையான போக்கு கிரேக்க மனப்பான்மைக்கு முற்றாக முரணானதாய் இருந்தது ஆராய்ச்சியில் ஒரு புது தாத்பரியம், ஆராய்ச்சி செய்வதில் புது முறைகள்,

பரிசோதனை, அவதானிப்பு, அளத்தல் என்ற முறையின் பயனாகவும், கிரேக்கர் அறிந்திருக்காத ஓர் அமைப்பில் கணிதம் வளர்ச்சியற்றது என்பதன் பயனாகவுமே இன்று நாங்கள் விஞ்ஞானம் என்று அழைப்பது ஜோப்பாவில் தோன்றியது. அந்த தாத்பரியத்தையும், முறைகளையும் ஜோப்பிய உலகிற்கு அறிமுகங்கூட்டத்து அரேபியரே... பரிசோதனை முறையை அறிமுகம் செய்த பெருமை *Roger Bacon* என்பவராயோ அதே பெயருடைய பின் வந்தவராயோ சாராது. ரோஜர் பேக்கனோ மஸ்விமிக்களின் விஞ்ஞானத்தை பின்பற்றி கிறிஸ்தவ உலகில் அதனை ஆரம்பித்து வைத்தவர் மாத்திரமே. அவரது சுபாடிகள் உண்மையான அறிவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதற்கு ஒரே வழி அரபு மொழி அறிவும் அரேபிய விஞ்ஞான அறிவுமே என்று கூறுவதிலிருந்து அவர் ஒயவில்லை. பரிசோதனை முறையை யார் ஆரம்பித்து வைத்தது என்ற விவாதங்களைவிட்டாம் ஜோப்பிய நாகரிகத்தின் ஆரம்பத்தைப் பற்றி பிரமாண்டமான அளவில் தவறாக அறிவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியேயாகும். பேக்கனுடைய காலமாகும் போது பரிசோதனை முறை பரவலாகக் காணப்பட்டதோடு ஜோப்பா எங்கினும் ஆரவத்துடன் வளர்க்கப்பட்டும் வந்தது. நவீன உலகிற்கு அரேபிய நாகரிகம் செய்த மகத்தான சேவை விஞ்ஞானத்தை அளித்ததே. ஜோப்பாவை மீள உயிர் பெறச் செய்தது விஞ்ஞானம் மட்டுமல்ல, இஸ்லாமிய நாகரிகத்தின் வேறு அனேகமான அம்சங்களுமாகும். அவை ஜோப்பிய வாழ்க்கை முறைக்கு முதல் ஒளியை வழங்கின.” (*Making of Humanity page # 190 - 202*)

H. G. Wells என்ற இன்னுமொரு மேற்கத்திய வல்லுநர் கூட பின்வருமாறு ஏற்றுக்கொள்ள வேண்டி இருந்தது: “ஒளியும் சக்தியும் (அதாவது விஞ்ஞான முறை) என்ற கொடையை நவீன உலகம் இலத்தீன் வழியாக பெற்றுக் கொள்ளவில்லை மாறாக, அரேபியர் மூலமே பெற்றுக்கொண்டது”

மத்திய காலத்தில் இஸ்லாத்திற்கு எதிராக விதைக்கப்பட்ட விரோத மனப்பான்மையின் விளைவாக இஸ்லாத்தின் உண்ணதங்களை ஏற்றுக்-கொள்வதில் மேற்கு உலகம் தயக்கம் காட்டியே வந்துள்ளது. ஆனால் படிப்படியாக விரும்பியோ விரும்பாமலோ உண்மையை ஏற்றுக்கொள்-

சின்றனர், ஒத்துக்கொள்கின்றனர். எனவே, மேற்கண்டவாறு விஞ்ஞான முறையையும் விஞ்ஞானத்திற்கான ஜக்கத்தையும் முஸ்லிம்களே மேற்கு உலகிற்கு கொடுத்தார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றை முஸ்லிம்களே புனித குர்ஆனிலிருந்து பெற்றுக்கொண்டனர். இறுதியாக இவ்வண்மையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உ.ம்: *Stanislaus Guyard* கூறுகிறார்: “எங்கள் யகத்தின் ஏழாவது நூற்றாண்டில் பண்டைய உலகம் வேதனையில் துவண்டு கொண்டிருந்த போது அதனை அரேபியர் வெற்றிக்கொண்டது அதற்கு புது இரத்தத்தையுட்டியது... முஹம்மத் அவர்களுக்கு (அரேபியருக்கு) குர்ஆனை வழங்கினார், இதுவே புது கலாச்சாரத்தின் ஆரம்பமுனையாக அமைந்தது” (*Encyclopedie des Sciences Religieuses Book IX, page# 501*) இஸ்லாத்தின் எதிரிகளுக்கு சவால் விட்டும் புனித குர்ஆனைப்பற்றி குறிப்பிட்டும் Dr. A. Bertharand பின்வருமாறு கூறுகிறார்: “இப்பெரும் நூலை அவர்கள் வாசித்து அதிலுள்ளவற்றைப் பற்றி சிந்திக்கட்டும், ஓவ்வொரு பந்தியிலும் சிலைவனங்கக்ததிற்கும் லெளக்கக்ததிற்கும் எதிரான இடையூறு தாக்குதலை அதில் காணலாம். படைப்பின் மர்மமான இயற்கைத் தோற்றங்களையும் சிறப்பான அற்புதங்களையும் தூதுவர் அவர்கள் தமது மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றுடன் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டுமென தொடர்ந்து வற்புறுத்துகிறார்கள். என்பதை அவர்கள் வாசிப்பார்கள்.. இக்கட்டுரையின் போது நாம் குறிப்பிட்டது போன்று, இந்நாலின் அறிவுரைகளை பின்பற்றியவர்களே இன்று கூட ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் ஒரு நாகரிகத்தை உருவாக்கியவர்களாவார்கள். (*Contribution des Arab are Progres des Sciences Medicales page: 6*)

*Emmanuel Deutsch* கூறுகிறார்: “குர்ஆனின் உதவியுடன் அரேபியர் மனித வர்கத்திற்கு ஒளியூட்ட ஜோராப்பாவிற்கு வந்தார்கள், எங்கும் இருள் குழந்திருந்த வேளையில்... மெய்யியல், மருத்துவம், வானவியல், கவி எனும் பொன்னான கலை என்பவற்றை கீழைய தேசங்களுக்கு போலவே மேல் தேசங்களுக்கும் கற்றுக்கொடுக்க அவர்கள் மாத்திரமே வந்தனர், நவீன விஞ்ஞானத்தின் தொட்டிலை ஆட்டி விடவும் கிறன்டா

வீழ்ச்சியற்ற தினத்தையிட்டு எங்களை என்றென்றும் கண்ணீர் வடித்து மனம் வருந்த வைக்கவும் வந்தனர்.”

### இஸ்லாமும் உழைப்பும்.

இஸ்லாத்தில் எல்லா நேர்மையான உழைப்பும் புனிதம் வாய்ந்ததோடு மனித வளர்ச்சியின் உயிர் நாடியுமாகும். “மனீதன் எதற்காக முயற்சிக்கீன்றானோ அதைத்தவர்த்து அவனுக்கு வேறொதுவும் கிடைப்பதில்லை”<sup>1</sup> மேலும் அல்லாஹ்வின் தூதர் கூட அவர்கள்: “தன் கையால் உழைந்து உண்ணும் உணவை வீடு ஸுந்த உணவை யாரும் உண்ண மாடான்”<sup>2</sup> “உங்களில் ஒருவன் தன் முதுகை வீரு சுந்து உழைந்துச் சாபிஞாவது, பிறவும் யாசுந்து சிவர்கள் கொடும்பத்தியா சீவ்து கொந்து நடுப்பத்தியா வீடு ஸுந்தநாரும்”<sup>3</sup> என்று கூறினார்கள். இவ்வாறு, இஸ்லாத்தில் ‘சோம்பேரித்தனம்’ பாவும் ‘ஊக்கத்துடன் உழைப்பது’ சீரிய பண்புமாகும் என்று உழைப்பாளர் வர்க்கத்திற்கு ஊக்கம் அளித்துள்ளது.

### இஸ்லாமும் ஒழுக்கமும்.

ஓழுக்கத்தை இஸ்லாம் ‘இறை கட்டளைக்கு அடிபணிதல்’ என்பதன் அடிப்படையில் அமைத்து இறை பண்புகளை மாதிரியாகக் கொள்ளும் ஓழுக்க இவட்சியத்தை மனித சமுதாயத்திற்கு வழங்குகிறது. இதன் அடிப்படையில் தான் முஹம்மது கூட அவர்கள் “உங்களில் ஸுந்தவர் நற்பன்புவதவராவர்”<sup>4</sup> என்று ஆர்வமுட்டியுள்ளார்கள்.

“இறை நாட்டம் என கொள்ளப்படுவதற்கு பூரணமாகவும் உள்ளார்த்தமாகவும் அடிபணிதலை நோக்கமாகக் கொண்ட நடத்தை-யை உள்ளடக்கிய மார்க்க ஓழுக்கமே அதி சிறந்ததாகும். புலன்களின் அழிக்க முடியாத சில தன்மைகளின் கட்டுப்பாட்டுக்கமையவும் இறைத்தன்மையுடன் இசைவானதாக கருதப்படுவதுமான ஒரு வாழ்க்கை முறையை சந்தோசமாகவும் முழு மனதோடும் ஏற்றுக் கொள்ளுதலே

<sup>1</sup> அல்லூர் ஆண் - 53: 39

<sup>2</sup> நூஃ: புகாரி - 1930

<sup>3</sup> நூஃ: புகாரி - 1932

<sup>4</sup> நூஃ: புகாரி - 3295

-புனிதத்துவத்தின் இலட்சியமே - இவ்வடிபணிதல். எனவேதான் இவ்வுலகிலோ அல்லது மறு உலகிலோ நன்னடத்தைக்கு நற்கூவி கிடைக்கு மென்றோ அல்லது நன்னடத்தையை சுயநல் நோக்குகளில் - வாமல் அதன் தன்மைக்காகவே பின்பற்றவோ என்னி நன்னடத்தையை ஒரு தனி நோக்கமாகக் கொள்ள ஆர்வம் பிரக்கின்றது. மார்க்க ஒழுக்கம் சம்பந்தமான இக்கருத்தினால் மனித நடத்தையில் அதியுர்த்த இலட்சியத்தை உருவாக்கியுள்ளது.” என்று Sir Richard Gregory கூறுகிறார். (Religion in Science and Civilisation page# 63)

### இஸ்லாமும் சமாதானமும்.

‘சாந்தி’ எனும் கருத்துள்ள ‘ஸ்லாம்’ என்ற பதம் இஸ்லாம் என்ற பதத்துடன் நெருங்கிய மூல ஒற்றுமை கொண்டுள்ளது. இவ்வாறு ‘சாந்தி’ என்ற கருத்து ‘இஸ்லாம்’ என்ற பதத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். உண்மையிலேயே இக்கருத்து இஸ்லாம் மார்க்கத்தின் எல்லாப்பகுதிக் கிலூம் ஊடுருவிப் பரவியுள்ளது. ஏனெனில், புனித குர்ஆனின் கூற்றின் பிரகாரம் அல்லாஹ் ‘அஸ்ஸ்லாம்’ அதாவது சாந்தி(யின் பிறப்பிடம்) ஆவான்; ஒரு முஸ்லிமின் வாழ்த்து இஸ்லாமிய வாழ்க்கையின் இலச்சியத்தை உள்ளடக்கிய ‘அஸ்ஸ்லாமு அஸலைக்கும்’ அதாவது உமக்கு ‘சாந்தி உண்டாவதாக’ என்பதாகும். புனித குர்ஆன் மனித சமுதாயத்தை அழைக்கும் அந்த நல்லவர்களின் உறைவிடம் ‘தாருஸ்ஸ்லாம்’ அதாவது ‘சாந்தியகம்’ ஆகும் எனக்கூறுகின்றது.

எனவே ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் ஒரு இலட்சியம் எல்லாத் துறைகளிலும் சாந்தியை எய்திக்கொள்வதாகும். தன்னையே அறிந்து கொள்ளுதல் மூலம் தன்னுள் தன்னுடன் சாந்தி, நல்லெண்ணம் என்ற அடிப்படை மனப்பான்மை மூலம் ஏனையவர்களுடன் உறவு கொள்வதில் சாந்தி, இறை நாட்டத்திற்கு அடிபணிதல் மூலம் அல்லாஹ்வுடன் சாந்தி...

### இஸ்லாமும் ஜிஹாதும்.

சமாதானத்தைப் பற்றிய இஸ்லாமிய கருத்தோ கற்பனைக்கெட்டாத ஒன்றில்லை. ஏனெனில் இஸ்லாம் என்பது செயற்படும் மார்க்கமாகும். ஒரு போராட்ட (ஜிஹாத்)மார்க்கமாகும். எனவே அது இயற்கைக்கு மாறான அல்லது பிரயோகிக்க முடியாத ஒரு நடவடிக்கை மார்க்கத்தை நிய-

மிக்கவில்லை. இவ்வாறு, உ+ம் உலக விவகாரங்களில் இஸ்லாம் சமாதானத்தையும் நல்லெண்ணத்தையும் விருத்தி செய்வதிலிருந்து மீளாது நிற்கின்றது. என்றாலும் தர்மத்தின் நோக்கில் யுத்தம் தவிர்க்கப்பட முடியாத நிலையில் - நியாயத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்க வேறு எந்த வழியும் இல்லாத நிலையில் - முஸ்லிமகள் யுத்தத்தில் பங்கு பற்றுவதை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இஸ்லாமிய வரலாற்றின் யுத்தங்கள் சம்மந்தமாக இஸ்லாத்தை பற்றிய தீய எண்ணத்துடன் தவறாக வியாக்கியானங்கள் அளித்தவர்களால் பெரிதும் அபவாதம் கூறப்பட்ட பதமான ‘ஜிஹாத்’ என்பது ‘போராட்டம்’ என்ற கருத்தைக் கொண்டது: இஸ்லாத்தில் இப்போராட்டம் இரண்டு வகைப்படும்.

i- ஸாதியான போராட்டம். இதன் தொழிற்பாடு முற்றாக ஆத்மீகம் சம்மந்தமானதாகும். ii- சூட்டு அளவில் நீசுசக்திகளை தோற்காட்க்கும் போராட்டம். இதுவே சூட்டு ஜிஹாத் ஆகும்.

பிரசாரம், சீர்திருத்தம் ஆகியன மூலம் இஸ்லாத்தை பாவச் செய்து அதைமக்களின் சூட்டு வாழ்க்கையில் நிலை பெறச்செய்வது என்ற சமாதான சால்புடையதாகவும் சூட்டு ஜிஹாத் இருக்கலாம்; அல்லது ஆக்கிரமிப்பளாருக்கு எதிராகத் தொடரப்படும் யுத்தச் சால்புடையதாகவும் அது இருக்கலாம்.

யுத்தம் செய்ய இஸ்லாம் அனுமதித்திருப்பது தற்பாதுகாப்பு நோக்கங்களுக்காக மாத்திரமே. யுத்தம் செய்வதற்கான எல்லா அதாம் உந்துதல்களையும் இஸ்லாம் தடுப்பதோடு இது காலம் வரை மனிதன் கண்டுள்ள எல்லா யுத்த தரமங்களையும் விட மேன்மையிலும் மனிதத் தன்மையிலும் சீரிய ஒரு யுத்த தர்மத்தை இஸ்லாம் கற்பிக்கின்றது.

O. Houdas கூறுகிறார்: “...குர்ஆன் கூறுகிறது ‘உங்களுக்கெத்திராக போராடுபவர்களுடன் அல்லாஹ் வீன் பாகதுயீல் நீங்களும் போராடுங்கள், ஆனால் அவர்களை முதலீல் தாக்கி அந்தீ இழழுத்துவிடாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் அந்தவான்களை நேசிப்பதில்லை’ ஆக்கிரமிப்-

பக்களிலிருந்து இஸ்லாத்தினைக் காத்துக் கொள்வதற்காக ஜிஹாத் செய்ய வேண்டியிருந்தது... ஆனால் யுத்தம் முடிவுற்றதும் தோல்லிழற்ற மக்கள் அவர்களுடைய சொந்த சட்டங்களையும் மத நம்பிக்கைகளையும் பின்பற்ற இடங்கொடுத்து முஸ்லிம்கள் அவர்கள் பால் என்றும் விசால மனப்பான்மையுடனேயே நடந்துவந்தனர்.” (*La Grande Encyclopaedie, Book 20, page # 1006*)

*E. Alexander Powell* கூறுகிறார்: “முஸ்லிம்கள் நாடுகளைக் கூப்பற்றிய யுத்தங்களின் போதுல்லாம் அனேக கிறிஸ்தவ நாடுகள் வெட்கிக்கக் கூடிய அளவு விசால மனப்பான்மையுடனேயே நடந்துகொண்டனர்” (*The Struggle for Power in Muslim Asia page # 48*)

### இஸ்லாத்தில் வற்புறுத்தலில்லை.

பலவந்ததமான மத மாற்றுதலைப் பொறுத்தவரையில், இது குர்ஆனின் மூலம் தெளிவாகத்தடை செய்யப்பட்டுள்ளது: “இஸ்லாத்தில் நார்பந்தம் இல்லை...”\* முஸ்லிம்கள் ஒரு கையில் வாங்கடனும் மறுகையில் குர்ஆனுடனும் முஸ்லிம் அல்லாதவர்களை மதமாற்ற வெளிப்பட்டார்கள் என்ற பிரச்சாரம் வெறும் கட்டுக்கதையாகும். உண்மையிலேயே இக்கதை எவ்வளவு ஆதாரமற்றதென்றால் *Rev. Dr. O. Leary* போன்ற இஸ்லாத்தின் எதிரியே பின்வருமாறு ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

“மத வைராக்கியம் படைத்த முஸ்லிம்கள் உலகெங்கிலும் வெற்றி - யீட்டி தாம் வெற்றி கொண்ட இனத்தவர்களையெல்லாம் வாள் முனையில் இஸ்லாத்தினை ஏற்கக் கூட்டுத்தார்கள் என்ற கதை வரலாற்றாசிரியர்களால் மீள் மீளக் கூறப்பட்ட கட்டுக்கதைகளில் அதி மடத்தனமான தொன்று என்பதை வரலாறு தெளிவுபடுத்துகிறது.” (*Islam at the Cross Roads, page: 8*)

### இஸ்லாமும் சகோதரத்தவழமும்

பொதுவாக அல்லாஹ்-வின் படைப்பினங்கள்பாலும் குறிப்பாக மனித குடும்பத்தின்பாலும் அன்பு செலுத்துவதை இஸ்லாம் போதிக்கின்றது.

“பூ மியூஸ்ஸவர்கள் ஸ்ரீ நீச்சர் பால் கார்த்திகர், வாஸ்தவம் உள்ளவன் உங்கள் ஸ்ரீ பால் கார்த்திகர்” என்று நபி கு அவர்கள் கூறுகினார்கள். மனித சமுதாயம் ஒரு சகோதரத்துவ ஜக்கியம் என்று இஸ்லாம் கருதுவதோடு அது, ‘இஸ்லாமிய சகோதரத்துவத்தை’ தன்னகத்தே கொண்டிருப்பதாகவும் உறுதிப்படுத்துகிறது. தொழில் அடிப்படையில் சமூகப்பிரிவினை, குலம், நிறம், இனம், மொழி, பிரதேசம் என்ற பேதங்கள் யாவும் ‘இஸ்லாமிய சகோதரத்துவத்தில்’ விலக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. பெரிய மனித சமுதாய சகோதரத்-துவத்திக்காக இறை வழிகாட்டவின் அடியார்களாகவும் இறைவழி-காட்டல் எனும் அறிவைப் போதிப்பவர்களாகவும் பணிபுரியும் சேவையும் இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற வட்டத்துக்குள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒரு நடத்தை நெரியை இஸ்லாம் தரும் அதே வேளை பெரும் மனித சமுதாயத்துடன் முஸ்லிம்கள் கொள்ளும் தொடர்புகளில் அவர்கள் பின்பற்ற, ‘மனிதர் பால் நேசம்’ என்ற ஒரு திட்ட வட்டமான நெரியையும் இஸ்லாம் போதிக்கின்றது.

*Dr. Leitner,* “முஹம்மதிய சகோதரத்துவம் வெறும் வார்த்தையல்ல, எல்லா விஶ்வாசிகளும் சமமானவர்கள்; அத்தோடு அவரவரே அவரவரு-டைய தலைமைக்குரு”என்று கூறுகிறார். (*Muhammadanism. page #:* 18)

ஒவ்வாந்தைச் சேர்ந்த க்ஷேழத்தேய வியலாளரான *Snowick Hurgronje* பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “மனித இனங்களின் ஜக்கியத்தாபனம் என்ற இலச்சியத்தை ஏனைய கொள்கை கோட்பாடுகளைவிட இஸ்லாம் நெருக்கமாக அண்மித்துள்ளது ஏனெனில் முஹம்மதுடைய மார்க்கத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் சர்வதேச ஜக்கிய தாபனம் எல்லா மனித இனத்தவர்களினதும் சமத்துவம் என்ற கொள்கையை ஏனைய சமூகத்-தவர் வெட்கமடையும் அளவிற்கு பாரதாரமாகக் கொள்கிறது.” (*Muslim World Today*)

### இஸ்லாமும் புரோகிதமும்

வணங்குதல் என்ற துறையில், ஒரு மத குருவின் சிபாரிசு இன்றியே மனிதனுக்கும் இறைவனுக்குமிடையில் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதை இஸ்லாம் ஆதரிக்கிறது. எனவே ஒவ்வொரு

முஸ்லிமான் ஆனும் பெண்ணும் அவரவரது மதகுருவாக இருப்பார்.

இஸ்லாமிய அறிஞர்களையோ பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழு-கைக்கு தலைமைதாங்கும் இமாம்களையோ மதகுருக்களாக கருதுவது தவறாகும். இஸ்லாத்தை அறிந்த யாரும் தொழுகைகளை முன்னின்று நடத்தலாம். உலாமாக்கள் வெறும் கல்விமான்களும் இஸ்லாமிய அறிவில் தேர்ச்சி பெற்றவர்களுமாவர். முழு இஸ்லாமிய சகோதரத்துவத்தின் பொறுப்பில் உள்ள ஒரு கடமையையே அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். ஏனெனில் உம்: பிராமண இனத்திலுள்ளவர்கள் மாத்தீரமே இந்து மதத்தின் போதனைகளைப் பெற்றிருக்கும் சிறப்பிழையை வழங்கும் இந்து மதத்தைப் போல்ளாமல் ஒவ்வொரு முஸ்லிமான் ஆனும் பெண்ணும் இஸ்லாமிய போதனைகள் பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.

பிரபல கிறிஸ்தவ பிரசாரகரும் இஸ்லத்தைப் பற்றிக் கண்டத்து விழர்சனங்கள் செய்தவருமான *Rev. W. Wilson Cash* கூட பின்வருமாறு ஒத்துக்கொண்டார். “இஸ்லாத்தீற்கேயிய ஒரு பெருமையை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வழங்குகிறது. இறைவனுடன் நேரடித்-தொடர்பு என்பது இஸ்லாத்தின் பலமிக்க கவர்ச்சிகளுள் ஒன்றாகும். (*The Expansion of Islam, page # 177*)

### இஸ்லாமும் மரணீட கொரவழும்.

சுதந்திரம் எல்லா மானிடர்களினதும் பிறப்புரிமை என்று வலியுறுத்துவது: இன, நிற, பிரதேசப் பேநங்களற்றதாக மனித சமத்துவத்தை வரையறுத்து அறிவிப்பது: மனித வர்க்கம் பாவத்தில் உற்பத்தியானதென்ற பாவத்தை உடன் பிறப்புக் கொள்கையையும் அதே போன்று ஏனைய கொள்கைகளைல்லாவற்றையும் நிராகரிப்பது, ஆத்தீவிலிருந்து வழிவந்து-வர்களைல்லாம் இறைவனின் அதியுயர்ந்த படைப்பு என்பதை உறுதிப்படுத்துவது, இறைபண்புகளை மாதிரியாகக் கொள்வதை மனிதனின் ஒழுக்க நெறி இலட்சியமாக்குவது, சர்வ உலகங்களையும் வெற்றி கொள்வதே மனிதனின் இலக்காகும் என்று கூட்டிக்காட்டுவது என்பவற்றின் மூலம் இஸ்லாம் மானிட கொரவத்தை கற்பனை செய்து பார்க்கக் கூடிய உயர்ந்த சிகரத்தின் மேல் ஏற்படுத்தி வைத்துள்ளது.

இல்லாம் தோன்றிய போது இஸ்லாத்திற்கு முன் தோன்றிய கலாச்சா-ரங்கங்களும் மதங்களும் மாண்ட கெளரவத்தைப்பற்றி அறிவித்திருந்த பிழையான கருத்துக்களின் விளைவாக மனித சமுதாயம் பல்வேறு வழிகளில் துங்பமற்றுக் கொண்டிருந்தது. தொழில் அடிப்படையில் சமூகப்பிரிவனை, குலம், சாதி, என்ற பெயரில் கொடுமை புரியப்பட்டு வந்தது. மனித சமுதாயத்தின் பெரும் பகுதிகள் அடிமைகள் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டிருந்தன. பழங்காலங் தொட்டே நிலவில் வந்த அடிமை முறை பைபில் போன்ற வேத நூல்களின் அனுமதியுடனும் எவ்வித தர்ம மனவறுத்தல்கள் இல்லாமலும் அரேபியர் உட்பட ஜோப்பாவினதும் ஆசியாவினதும் பல்வேறு இனத்தவர்களாலும், மக்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இச்செயல்களுக்க் கெதிராக இஸ்லாம் தனது ஆண்மையிகு ஆட்சேபனைக் குரலை எழுப்பியது. என்றென்றும் நசுக்கப்பட்டவர்களினதும் அடக்கியாளப்பட்டவர்களினதும் இரட்சகர் என்ற தானத்திற்கு இஸ்லாத்தைக் கொண்டு சென்ற ஒரு தத்துவத்தையும் ஒரு நடைமுறையையும் அது உலகத்திற்கு அளித்து நிற்றது.

இஸ்லாத்தின் எதிரிகளால் அதனைப்பற்றிப் பரப்பப்பட்ட பல தவறான கருத்துக்களில் அடிமை முறை பற்றியதும் ஒன்றாகும். அடிமை முறையை ஓழிப்பதற்கு இஸ்லாம் கொண்ட பங்கினை சரிவரப்புரிந்து கொள்ள இந்நாலாசிரியரின்: 'Islam and Slavery' என்ற நூலை வாசகர்கள் பார்க்கவும். இங்கு இந்த சூருக்கமான கட்டுரையிலோ, சென்ற நூற்றாண்டின் பாரபட்சமற்ற ஒரு முஸ்லிமல்லாத எழுத்தளர் கூறியதை மட்டும் கூறி சூருக்கிக் கொள்கிறோம். "அவருடைய(முஹம்மத்) அடிமை முறைச் சட்டம் என்னவென்றால், அடிமைகள் உங்களிடம் வந்தால், அவர்களை உரிமை கோரி யாரும் வராவிட்டாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ இங்கிலாந்தின் பிராந்தியங்களில் நிலவில் வந்த சட்டத்தின் கீழ் போன்று அவர்களை சிறையிலிட்டு பகிரங்க விற்பனையில் விற்று விடாதீர்கள். மாறாக அவர்களை மீட்டுக் கொள்ளுங்கள். 'அவர்களை வெளியேற்றி விடுவது தடைசெய்யப்பட்டுள்ளது' இவ்வாறு கூறியவரோ ஏழாம் நூற்றாண்டின் அரேபிய வனங்களில் பிரசாரம் செய்தவராவார்" (West Minister Review # 10 , page: # 221)

எதிர்ப்பு மனப்பான்மையுடனும் பக்க சார்புறும் இஸ்லாத்தைப்பற்றி விமர்சனம் செய்த ஒல்லாந்து பேராசிரியர் Snouck Hergomje கூட பின் வருமாறு கூற நேர்ந்தது: “முஹம்மதின் கொள்கை அடிமை முறை மறைந்துபோக விதிக்கப்பட்டதோன்றாகும்.”

### இஸ்லாம் கூறும் பலதாறங்கள், பரவியங்கள்.

ஆண் பெண்ணின் அடிப்படையான சமத்துவத்தைப்பற்றிய இஸ்லாமிய கருத்து ‘ஒருமையின் மார்க்கம்’ என்ற பகுதியில் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது சார்பற்று வரலாற்றை சரியாக உணர்ந்து கொள்ளும் போது பின்வரும் கூற்று சந்தேகமற நிரூபிக்கப்படுகிறது. ‘மனித வரலாற்றின் தொடக்கக் காலத்திலிருந்தே பெண்களை ஆக்கிரமித்திருந்த கட்டுப்பாட்டினை அகற்றி பல நூற்றாண்டுகளுக்குப்பின் வரை இங்கிலாந்தில் பெண்களுக்குக் கொடுக்கப்படாதிருந்த சமூக அந்தஸ்தையும் சட்ட உரிமைகளையும் அவர்களுக்கு அளித்தது இஸ்லாமே! (*Lady Evelyn Cobbold 'Pilgrimage to mecca'*) ஆனால் பலதார மணம் பற்றி இஸ்லாத்தீன் எதிரிகள் செய்துள்ள பாவலான பிரச்சாரம் காரணமாக அதனைப்பற்றி விசேஷமாக இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

முதற்கண், பலதார மணமத்தை இஸ்லாம் நூதனமாக உருவாக்கவுமில்லை; அதனை எந்த விதத்திலும் கடமையாக்கவுமில்லை. இஸ்லாத்திற்கு முன்னைய சமூகங்களில் தொன்று தொட்டே இம்முறை வழக்கத்திலிருந்து வந்ததோடு உதாரணத்திற்கு புனித அந்தஸ்தூள்வார்கள் என ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் கூட இம்முறையைக் கடைப்பிடித்து வந்துள்ளனர், என்பதை பழைய ஏற்பாட்டில் காணக்கூடியதாக உள்ளது. இச்சமூகங்களில் இம்முறை எந்த வித சட்டத்தினாலும் கட்டுப்படுத்தப்படவில்லை. இஸ்லாம் தோன்றிய காலத்திலும் அரேபிய சமூகத்தில் இந்நிலையே இருந்தது. இஸ்லாம் செய்தது என்னவென்றால் இம்முறையைச் சட்டத்திட்டங்களுக்கு உட்படுத்தியது.

இஸ்லாம் இயற்கையோடு சம்பந்தப்பட்ட ஒரு மார்க்கமாகும். எனவே அது பாலியற் குற்றச் செயல்களையும் சமூக கெடுதிகளையும் பாரதாரமாகக் கண்டிக்கிறது. வினைவாக, சமூக சுக்ததை நிலைநாட்டுவதற்காக பலதார மணம் ஒரு இயற்கை பரிகாரமாக அமையக் கூடிய சந்தர்ப்பங்களிலெல்லாம் அதனை வரையறைக்கப்பட்ட முறையிலும் கட்டுப்படுத்த-

தப்பட்ட முறையிலும் அனுமதிப்பது இஸ்லாத்திற்கு ஒரு இயல்பாகவே அமைந்தது. உ.ம்: யுத்தம் ஆண்-பெண் விகிதாசாரத்தை மாற்றி ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கையில் கூடியிருக்கும் நிலையில் இரண்டேயிரண்டு வழிகள்தான் உண்டு. அவையாவன: விபச்சாரம் அல்லது பலதார மணம். பெண் சமூகத்தின் ஒழுக்க நச்சகத்திற்காகவும் சமூக நல்வாழ்விற்காகவும் இஸ்லாம் விபச்சாரத்தையல்லாது பலதார மணத்தையே விரும்புகிறது. இதே போன்று முதல் மனைவி மல்டானவ-ளாகவோ சுகப்படுத்த முடியாததொரு வியாதியினால் பீடக்கப்பட்டவளா-கவோ இருந்தால் இரண்டேயிரண்டு சாத்தியங்களே உண்டு அவையா-வன: முதல் மனைவி விவாகரத்துச் செய்யப்பட்டு ஒரு புது மனைவி மணம் புரியப்படலாம், அல்லது இரண்டாவது மனைவியுடன் முதல் மனைவி தனது அந்தஸ்தில் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து இருக்கலாம். முதலாவது வழியை கையாண்டாலோ கணவனர்ற, துயர்மிக்க-நிலையே முதல் மனைவிக்கு நேரிடும். இரண்டாவது வழியோ அவளுக்கு தகாத்தை செய்யத்தாண்டுதல்கள் இல்லாத கொரவமிக்க ஒரு வழமையான வாழ்க்கையை அளிக்கும். அனேகமாக மிகையான பாலியலுணர்வு கொண்டு தனது பாலியற்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக ஒருவருக்கு மேற்பட்ட பெண்களை நாடும் ஓர் ஆணின் வியாதியை மருத்துவ ரதியாக சுகப்படுத்த முடியாத நிலையிலும் பலதார மணமத்தை கையாளப்பட வேண்டியிருக்கும். மேற்கொண்ட சந்தர்ப்பங்களிலெல்லாம், வெறும் முறைமையான ஒரு மனைவியுடைமையை பாசாங்காக கடைபிடிப்பதை விட பொறுப்புக்கள் மிக்கதாகவும் கட்டுப்பாடுகளுடையதாகவும் பலதார மணமத்தை இஸ்லாம் அனுமதித்திருப்பது ஆரோக்கியமிக்க ஒரு வழியாகும்.

பல பதிகளையுடைமை (அதாவது: ஒரு பெண் பல கணவர்களை மணத்தல்) இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை ஏனெனில் உளவியல் ரதியாக அது சீர்றுதாகும்: சமூகவியல் ரதியாக அது நடைமுறைப்படுத்த முடியாததாகும். உடலியல் ரதியாக அது சம்பந்தப்பட்டவர்களின் உடல் ஆரோக்கியத்திலும் அபாய கரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். பல பதிகளையுடைமை முறையை பின் பற்றும் சில ஆதி இனத்தவரிடையே சம்போக தொற்று நோய்கள் பெருமளவில்

காணப்படுகின்றன.

பலதார மணம் பற்றி கருத்துத் தெரிவிக்கையில் Dr. Anai Besant பின் வருமாறு குறிப்பிடுகிறார்: “மேற்கில் பாசாங்கான ஒரு மனைவியுடைமை காணப்படுகின்றது. ஆனால் உண்மையிலேயே பொறுப்பற் பல மனைவி-களுடைமை நிலவுகிறது. வைப்பாட்டி வைத்திருப்பவனுக்கு அவள் சவித்துப் போனதும் அவள் கைவிடப்பட்டு விலை மாதாகிறாள். ஏனெனில் அவனுடைய எதிர்காலத்திற்கு அவளது முதல் காதலன் பொறுப்புடையவன்ல்ல. அவளது நிலைமையும் பலதார மணம் பின்பற்றப்படும் ஒரு வீட்டில் பாதுகாப்பாக வாழும் மனைவியினதும் தாயினதும் நிலைமையை விட நூறு மடங்கு இழிவானதாகும். இரவு நேரங்களில் மேற்கத்திய நகர வீதிகளில் கும்பஸாக்கக் கூடும் ஆயிரக்கணக்கான கிலேசம் நிறைந்த பெண்களைக் காணுமிடத்து இஸ்லாத்தினை அதன் பலதாரத்தைக் கண்டிக்கும் உரிமை மேற்கத்தியவர்களுக்கு இல்லை என்பதை நாம் நிச்சயமாக உணர முடியும். நெறி தவறி நடக்கக் செய்யப்பட்டு, சில வேளை சட்டத்தின் வரம்பிற்கப்பாற்பட்ட முறைத்-வறிப் பிறந்த ஒரு குழந்தையைக் கையிலேந்திய வண்ணம் வீதிக்குத் தூக்கி ஏறியப்பட்டவளாக, பாதுகாப்பு, கவனிப்பார்ற நிலையில் இரவிர-வாக வருவோர் போவோர் எல்லோரினதும் கொடுமைகளுக்கு இலக்காகி, தாய்மைப் பேற்றை இழந்தவளாக, எல்லோராலும் இகழப்பட்டவளாக வாழ்வதை விட பலதாரமுள்ள ஒரு வீட்டில் வாழ்வதும் தனது முறைப்படி பிறந்த குழந்தையை எந்தியவளாக ஒரு கணவனுடன் மட்டும் இணைந்திருப்பதும், மரியாதை குழப்பட்டவளாக நிற்பதும் ஒரு பெண்ணுக்கு மேன்மை மிக்கது, சந்தோசமிக்கது, கண்ணியமிக்கது.

மேற்கத்திய சமூக அமைப்பைப் பற்றி விமர்சிக்கும் இன்னும் ஒருவர் குறிப்பிடுகிறார்: “ஒரு மனைவிக்கு மேற்பட்டவர்களை ஒருவன் மணம் புரிவதை குற்றச்செயலாகக் கிறிஸ்தவ மகாசபையின் கொள்கைக் கேற்ப ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரச சட்டம், அதே சட்டத்தின் ஆதாரத்தைக் கொண்டு இலச்சக்கணக்கான பெண்கள் கணவர்களை அடைவதையும் பின்னளைகள் பெறுவதையும் சட்ட விரோதமானதாக ஆக்குகின்றது. ஒரு மனைவியுடைமை முறைக்காக யேசு கிறிஸ்தது பரிந்து பேசினார் என்பது உண்மையல்ல, இப்பிரச்சினையை சமூகவியல் ரதியாக நோக்கினாலுமோ

ஒழுக்கவியல் ரதியாக நோக்கினாலுமோ நாகரிகத்தின் அதியுர்ந்த நியமங்களுக்கு பலதார மனம் முறையானதல்ல என்பதை எடுத்துக்-காட்டலாம். இகுப்பட்ட, நிராகரிக்கப்பட்ட பெண்கள் என்ற மேற்கத்திய பிரச்சினைக்கு இக்கருத்து ஒரு பிரயோகபிரகாரத்தை வழங்குகிறது. மாறாக, தொடர்ந்த, அதிகரித்த விபச்சார வைப்பாட்டி முறையும் கணவனற்ற துயரம் தோய்ந்த நிலையுமே விளையும்.

இல்லாத்தில் பெண்களின் அந்தஸ்தைப்பற்றி நன்கு புரிந்து கொள்ள வாசகர்கள் இந்நாலாசிரியரின் (*Woman Under Islam*) என்ற நூலைப்பார்க்கவும்.

### மீட்சிக்குரிய மரச்க்கம்.

மண்ணைறக்கப்பால் மீட்சி-மறுமையில் மீட்சி என்பதைப்பற்றிக்கூட இல்லாம் ஆராய்கிறதென்பதோடு இவ்வுலக மீட்சிக்கு உத்தரவாதும் அளிக்கிறது என்பது இல்லாத்தின் ஒரு சிறப்பம்சமாகும். இவ்வுலக மீட்சிக்காக இல்லாம் ஒழுக்க பூரணத்துவத்தையும் சமூக வளர்ச்சி-யையும் பொருளாதார நியாயத்தையும் அரசியல் நல் வாழ்வினையும் நிச்சயப்படுத்தும் ஒரு விவரமான வழிகாட்டலை தருகிறது-சுருங்கக்கூறின், இவ்வுலக வாழ்வில் உண்மையான மனித ஆனந்தத்-தையும் மனித வர்க்கத்தின் சகலாம்ச இணக்கமான விருத்தியையும் நடைமுறையிலேயே அறிந்து கொள்வதற்கும் எதிக் கொள்வதற்கும் தேவையான எல்லா வழிகாட்டல்களையும் தருகிறது.

*Laura Leccia Vagliani* கூறுகிறார்: “எமது மானிட இயல்பின் ஆசைகளுக்கேற்றவாறு செய்யப்பட்ட ஒரு கொள்கை முறையை தருவதில் இல்லாம் திருப்தி கொள்ளவில்லை. பிரயோகித்து அல்லது பிரயோகிக்காது விடுபடும் உயரிய கற்பனைகளைக் கொண்ட ஒரு நெறியை தாபிக்கும் ஒரு மார்க்கமாக இல்லாம் இருக்கவில்லை. மாறாக அது ஒரு வாழ்க்கை நெறியை அளிக்கிறது. கிரமமான, திட்டமான அடிப்படையில் எமது ஒழுக்க நெறிக்கான மூல துர்மங்களை ஏற்படுத்துகிறது: விருத்தியடையக் கூடியதும் மிகப் பரந்த அளவிலான அறிவியல் முன்னேற்றத்துடன் ஒத்துமான சட்ட திட்டங்கள் மூலம் மனிதன் தன் பாலும் ஏனையோர் பாலும் கொண்ட கடமைகளை நுழைக்கமாக முறைப்படுத்துகிறது: அம்மார்க்கத்தின் சட்டங்களுக்கு

இறை அங்கீராம் அளிக்கிறது. அதன் செல்வாக்கு மனிதனுக்குத் தொடர்ந்து பெறக் கூடியதும் அனுகூலமானதாகவும் இருப்பதனால் அது நிச்சயமாக எது ஆற்ற பாராட்டைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளதாகும். (*Apologie de Lislamisme, page # 88*)

### அசலரன வேத நூலைக் கொண்ட மரர்க்கம்.

இஸ்லாத்தின் இறை நூலான புனித குர்ஆன் உலகில் ஏனைய மார்க்க நூற்களில் நின்றும் தனிச்சிறப்பு பெற்று திகழ்வதற்கு மூன்று அடிப்படைத்தகுதிகளுண்டு. அவை:

1. அதன் மூல வாச கங்கள் அசலானது.
2. அதன் இலக்கியம் சம்பூரணத்துவம் வாய்ந்தது.
3. அதன் வழிகாட்டல் விவேகத்தன்மையும், எல்லாவற்றையும் உள்ளடக்கும் வள்ளமையும், ஆய்வுத் தன்மையும் கொண்டது.

புனித குர்ஆனின் அமைப்பு முறையின் அழகினைப்பற்றிக் குறிப்பிடுகிறீர்களில் Paul Cassanova பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கிறார். “முஹம்மதிடம் அவரது தூதுத்துவம் அசலானதென நிரூபிக்கும் வகையில் அற்புதச் செய்லான்று கோரப்பட்ட போதேல்லாம் அவர் குர்ஆன் அல்லாஹ்விடம் இருந்து வந்ததென நிரூபிக்க அதன் அமைப்பையும் ஒப்புவழையற்ற சிறப்புத்தன்மையையும் எடுத்துக்காட்டினார். சொல்வதைத்தைப் போற்றிய ஆதிமக்கள் பாராட்டுகளிலேயே தம்மை மறந்து போகக்கூடிய அளவிலான கண்ணர்ந்து ஓலியும் மனோ சக்தி நிறைந்த பூரண நிலையை கொண்டதுமான அதன் மொழி வன்மையைவிட அற்புதமான வேறொவும் உண்மையிலேயே மூஸ்லிம் அல்லாதவர்களுக்கு இல்லை. குறிப்பிடத்தக்க அளவிலான சீர் பிரமாணங்களையும் கவர்ச்சியான சப்த அலைகளையும் கொண்ட அதன் மொழிப்பிரமாணங்களின் அபரிதம் பலத்த விழோத மனப்பான்மை கொண்டவர்களையும் அதி சந்தேகமுற்றவர்களையும் கூட மத மாற்றம் செய்வதில் பெரும் பங்கு கொண்டுள்ளது.” (*L'enseignement de l'Arabe au College de France, Leccon d'ouverture, April 29, 1909*)

குர்ஆனின் வழிகாட்டல் என்பதன் பூரணத்துவத்தைப்பற்றியும் அதன் வாசகத்தின் அசல் தன்மை பற்றியும் வேறு வெச்சியா வக்லியெறி பின்

வருமாறு கூறுகிறார்: "...ஆனால் இந்நால் அமைப்பிலும் ஒழுங்கு முறையிலும் பூரணத்துவம் வாய்ந்தது மட்டுமன்றி அதன் விடயாம்சத்தின் நியித்தம் அதே போல் இன்னொன்று உருவாக்குதல் அசாத்தியமான - தென்பதும் வெளிப்படையாயுள்ளது. எனவில், அதில் வேறு விடயங்களோடு, அது எதிர்காலச் சம்பவங்களுக்கான சாத்தியங்களை அளிப்பதையும் பல நூற்றாண்டுகளாக நடந்தவற்றின் தொடர்புகளைக் கொடுப்பதையும் மக்களால் பொதுவாகக் கவனியாது விடப்படுபவை பற்றிக் கூறுவதையும் விஞ்ஞானங்களைச் சாட்டையாகக் குறிப்பிடுவதையும் நாம் வாசிக்கலாம். மொத்தமாகக் கூறின், மனிதருள் அதிவிவேகமுள்ளவர்களாலும் மெய்யியலாளருள் மிகச் சிறந்தவர்களாலும் அதிதிறன் மிக்க அரசியல் வாதிகளாலும் ஏற்றுக் கடைபிடிக்கக்கூடிய ஒரு அறிவுக்களாஞ்சியம் அதிலுண்டு. ஆனால், குர்ஆனின் இறைத்தன்மைக்கு இன்னுமொரு நிருபணம்: அது இறக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை எவ்வித மாற்றங்களும் ஏற்படாதவாறு பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதாகும். அத்தோடு, அல்லாஹ்வின் கிருபையால் அது உலகமுள்ள வரைக்கும் அப்படியே இருக்கும். முஸ்லிம் உலகங்கும் இந்நால் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டாலும் விசுவாசிகளுள் இது எவ்வித சலிப்பையும் உண்டாக்குவதில்லை. மாறாக மீண்டும் மீண்டும் வாசிக்க, வாசிக்க புதுப் புது விளக்கத்தையும், புத்துணர்வையும் அதிகரிக்கச் செய்கிறது. அதனை வாசிப்பவர்களிலும், செவிசாய்ப்பவர்களிலும் அது ஆற்றந்த மரியாதையையும் பணிவச்சத்தையும் உண்டாக்குகிறது.

(Apologie de L' Islamisme, page# 57-59)

### இலகுவரன மரர்க்கம்.

இஸ்லாமிய கொள்கைக் கோட்பாடுகள் எத்துணை ஆழமோ அத்துணை சிக்கலற்ற தன்மையைக் கொண்டது. அதன் மூல அடிப்படைகள் இரண்டு: -

அ-சமான் (விசுவாசம்) இதற்கு ஆறு நிபந்தனைகள் உள்ளன.

- 1.அல்லாஹ்வையும்,
- 2.வானவர்களையும் (Angels)
- 3.இறை வேதங்களையும்,
- 4.அல்லாஹ்வின் தூதர்களையும்,
- 5.மறுமை நாளையும்,
- 6.நல்லது, தீயது யாவும் ஏற்கனவே அளவிடப்பட்டவை என்பதையும்

உள்ளத்தால் உறுதி கொண்டு விசுவாசம் கொள்ள வேண்டும்.

ஆ-கட்டாயக் கடமைகள். (ஜந்து தூண்கள்)

- 1.அல்லாஹ்வின் ஒருமையிலும், முஹம்மத் கீழ் அவர்களின் தாதுத்துவத் - திலும் விசுவாசம் கொள்ளல். 2.கடமையான தொழுகைகள். 3.சகாத் (எழைவரி) 4.கடமையான நோன்பு. 5.புனித மக்கா சென்று ஓஜ் செய்தல்.

இஸ்லாத்தைப்பற்றி விமர்சிக்கும் ஒரு கிரிஸ்தவர் பின்வருமாறு ஒத்துக்கொள்கிறார்: “இஸ்லாம் தனது இறையியலின் எளிதான தன்மை - யினைக் கொண்டும், தமது மதக் கொள்கையினதும் அடிப்படைத்தத் - துவங்களினதும் தெளிவினைக் கொண்டும், அது விதிக்கும் அனுஷ்டா - னங்கள் கச்சிதமான எண்ணிக்கையைக் கொண்டது என்பதன் மூலமும் மக்களின் ஆன்மாக்களை இலகுவாக வெற்றி கொள்ளும் சக்தியைப் பெற்றிருந்தது. ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து மாற்றங்களடைந்து வரும் கிரிஸ்தவ மதத்தை போல்லாமல் இஸ்லாமோ தன்னுடன் ஒத்ததாகவே இருந்து வந்துள்ளது.” (Jean L'heareax Etude Sur L'Islamisme page : 35)

ஆறு நிபந்தனைகளைப் பற்றியும் ஜந்து தூண்களைப்பற்றியும் நன்கு விளங்கிக் கொள்ள விழும்புவோர் மார்க்க மேதை முஹம்மத் அப்துல் அவர்ம் எழுதிய ‘இஸ்லாத்தின் அடிப்படைத்தத்துவங்கள்’ என்ற நூலைப் பார்க்கவும். என்றாலும் இங்கு இந்த ஆறு நிபந்தனைகளும் ஜந்து தூண்களும் ‘முதல் மூல அடிப்படைகள்’ மாத்திரமே என்றும், இம் மூல அடிப்படையிலிருந்து விரிந்து செல்வதும் குர்ஆனிலும் ஓத்திலிலும் புனிதமாய்ப் பொதிந்து நிற்பதுமான இஸ்லாமிய முழுக் கொள்கைக் கோட்டபாடோ மனித வாழ்வின் உடல், ஒழுக்க, சமூக, ஆத்ம அம்சங்களில் தேவையான வழிகாட்டல் முழுவதையும் உள்ளடக்கக் கூடிய பரப்பைக் கொண்டதாகும் என்றும் மட்டுமே குறிப்பிடலாம்.

### இறதித் தாதர்.

ஒரு நெறி நெறியாக மட்டுமிருந்து மனிதனைச் செயல்பட ஊக்குவிக்க முடியாது. எனவே உலகின் எல்லா மனிதர்களிலும் பொருள்களிலும் மேலாகத் திருத்தாதர் முஹம்மத் கீழ் அவர்களை நேசிப்பதும், மானிடப் - பூரணத்துவத்தின் அதியுர்ந்த சேர்வும் ஏக தலைவரும் கடைசியாக

வந்த இறுதி நபியும் அவரே என்றும், அவரைப் பின்பற்றுதலும் இஸ்லாமிய விசுவாசத்தின் ஒரு முன் நிபந்தனையாகும்.

இதுவே இஸ்லாத்தில் திருத்தாதார் முஹம்மத் ஜி அவர்களது இறையியல் அந்தஸ்தாகும் அவரது மின்னும் ஆங்கமையைப் பொறுத்தவரையிலோ அதனைப் பற்றி குறைந்த அளவில் விபரிக்கக்கூட பல நூர்கள் தேவைப்படும்.

இஸ்லாத்தை ஆராய்ச்சி செய்த மேற்கூறியவர்களின் சீல கூற்றுக்-களை இங்கு வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

பிரபல க்ளைத்தேயவியலாளரான Lane Poole பின் வருமாறு கூறுகிறார்: “முஹம்மதின் தோற்றும் கம்பீரிக்கது: அவரது நிறுமும் உருவ அமைப்புக்களும் மிகமிக அழகானவை: கற்பனை, அறிவின் உயர்நிலை, உணர்வின் மென்மையும் பண்பும் என்ற சக்திவாய்ந்த வல்ல-மைகள் அவருக்கு அருளப்பட்டிருந்தன. ‘திரைக்குப் பின்னால் நிற்கும் ஒரு கண்ணியை விட அடக்கமுள்ளவர்’ என அவரைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவருக்குக் கீழுள்ளோர் மீது மிகவும் திருக்கம் உள்ளவராகவும், அவரது வேலையாள் என்ன செய்தாலும் அவனை ஏசுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். அவரது பணியாள் அனஸ், “நான் பற்று வந்தங்களாக நிற்றுநிற்கு ஊழியம் செய்திருக்கிறேன். அவர்கள் என்னப்பார்த்து சீர் வார்த்தையைக் கூட பற்றியாகின்க விட்டன”<sup>१</sup> எனக்கூறுகின்றார்கள். அவர் அவரது குடும்பம் மீது ஆழந்த அன்பு கொண்டிருந்தார். சிறார்கள் என்றால் திருத்ததாதர் அவர்களுக்கு அதிக பிரியம்: அவர்களை வழியில் கண்டால் நிறுத்தி தலையைத் தடவி விடுவார்கள். வாழ்க்கையிலேயே அவர் ஒருவரையும் அடித்ததில்லை. சம்பாசனைகளின் போது அவர் உபயோகித்த ஆக கடுமையான வார-த்தை “அவருக்கு சன்ன நூற்று விட்டு? அவரும் நூற்றிலிருந்து விட்டுவார்கள்கூடார்கள்”<sup>२</sup> என்பதே. ஒரு குழுவினரைச் சபிக்குமாறு அவர் வேண்டப்பட்டபோது, “கருவன்யாளாநாகலே அங்கு சாம்புபாவாக நான் ஆழிய்யாவில்லை”<sup>३</sup> என்று பதிலளித்தார்கள். அவர் நோயற்றவர்களைப்

<sup>१</sup> சுற்று-12839

<sup>२</sup> புகார்-5571

<sup>३</sup> இங்கி-4704

பார்க்கச் சென்றார், இராப் போசனத்திற்காக ஒரு அடிமை விடுத்த அழைப்பை ஏற்றார், தமது கிழிந்த ஆடைகளுக்கு தையல் போட்டுக் கொண்டார், ஆடுகளில் பால் கறந்தார், தமது காரியங்களை தாமாகவே செய்து கொண்டார், மற்றவர் கையிலிருந்து தங்கள் கையை ஒரு போதும் முதலில் எடுத்துக் கொள்ளமாட்டார், மற்றவர் திரும்பும் வரை அவர் திரும்பமாட்டார்' என பிறிதொரு அறிவிப்பில் காணமுடிகிறது.

அவர் பாதுகாப்பளித்தவர்களுக்கு அவரே மிக விகவாசமிக்க பாதுகா - வலராக இருந்ததோடு, உரையாடவில் அவரே மிகவும் இனிமையும் உடன்பாடும் உள்ளவராவர். அவரைக் கண்டவர்கள் தீட்டிரென அவர்பால் சர்ந்து கொள்ளப்பட்டனர், அவர் அருகே வந்தவர்களெல்லாம் அவர் மீது நேசம் கொண்டனர், அவரைப்பற்றி விவரித்தவர்கள் "முன்னரோ பின்னரோ அவரைப் போல் ஒருவரை நான் கண்டதில்லை" எனக் கூறுவர். அவர் அதிகமாகப் பேசுவரல்ல. ஆனால் அவர் பேசிய போதல்லாம் உறுதியிடத்துறைமே பேசினார்.

ஒன்றுடன் ஒன்றாக சேற்றில் சேர்த்து சாந்து பூசப்பட்ட ஈச்சமர கலைகளினாலான, ஒன்றிலிருந்து இன்னொன்று பிரிக்கப்பட்ட எனிய குடிசைகள் வரிசையில் அவர் தன் மனைவியருடன் வாழ்ந்தார். அவர் அடிப்பு மூட்டுவார், தரையைக் கூட்டுவார்: அவரிடமிருந்து சொற்ப உணவு கூட அதில் பங்குகொள்ள வருபவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். உண்மையிலேயே அவரது தயாளத் தன்மையைக் கொண்டு வாழ்ந்த பல ஏழைகள் உபயோகித்து வந்த ஒரு வாங்கு அல்லது வாங்குகளைக் கொண்ட தாழ்வாரம் அவரது வீட்டுக்கு முன்னால் காணப்பட்டது. இவ்வாங்குகளிலேயே ஜீவியம் நடத்தியவர்கள் 'வாங்கின்(திண்ணைத் தோழர்கள்) மக்கள்' என அழைக்கப்பட்டனர். அவர் நன்கு விரும்பிய போகப் பொருட்கள். சாதாரண உணவான பேர்ச்சம் பழமும் தேனுமாகும், அவர் அரேபியாவின் ஆட்சியாளரான காலத்தில் கூட பாலைவனத்தின் உணவே அவருக்கு இனக்கமானதாகக் காணப்பட்டது. அவரில் மிருதுவான தன்மையும் அதே நேரத்தில் வீரமும் காணப்படுகிறது. இவ்வாரான தன்மை உண்டாக்கும் அங்கு உணர்ச்சியும் பயப்பட்டியும் எது சீர்த்தாக்கிப் பார்க்கும் சக்தியை நாமறியாமலேயே பாதிக்கலாம் என்ற அபாயத்தை விளைவிக்கலாம். பல வருடங்களாக

தனது மக்களின் வெறுப்பினை தனியாக எதிர்த்து நின்ற அவரே தான் இன்னொருவர் கைகுலுக்கவினால் பற்றிய தமது கையை முதலில் மீட்காதவர்: தமது கருணைக் கண்களால் குழந்தைகளைப்பார்த்து புன்முறையில் செய்து அன்புடன் சிரித்து கடைத்துச் சிறார் கூட்டங்களை தாண்டிச் செல்லும் அந்த பிள்ளைகளின் நேசரும் அவரேதான். அவரது கபடமற்ற சிநேக பாவமும், உயரிய தாராளத்தன்மையும் தீட்மான தெரியமும் நம்பிக்கையும் அவரைப்பற்றிய விமர்சனங்களை பாராட்டாக மாற்றிவிடும்.

‘ஆர்வம் உலக மக்களை நல்லோராக்கும்; மனிதன் உயிருடன் இருக்கும் போதே அழிந்து போகாது அவனைப் பாதுகாக்கும்’ இக்கருத்தில் அவர் ஒரு ஆர்வமுள்ளவர், அனேகமாக ஆர்வம் உதவாத செயல் நோக்கங்களுடன் இணைக்கப்படுவதனாலும் பலனளிக்காத தரையில் விழுந்த பழம் பலன் தராது போவதனாலும் ஆர்வம் அனேகமாக வன்மாக பாவிக்கப்படும். முஹம்மதைப் பொறுத்தவரை அது அப்படியிருக்கவில்லை. உலகை பிரகாசிக்கச் செய்ய தேவைப்பட்ட போதுவலாம் அவர் ஆர்வமிக்கவரானார்; அவருடைய ஆர்வமும் உயரிய செயல் நோக்கத்திற்காக உயரிய சிறப்புள்ளதாயிருந்தது. தமது வாழ்க்கை மூலத்தை ஒரு பெரும் உண்மையாக்கி உன்னத ஆனந்தத்தை எய்திக் கொண்ட சந்தோசமிக்க ஒரு சிலில் அவரும் ஒருவரே. அவர் ஒரே இறைவனின் தூதுவர்: அவரது வாழ்க்கையின் இறுதிவரையும் தான் யார் என்பதையோ, தங்களது வாழ்வின் சாராம்சமான தூதையோ ஒரு போதும் மறக்கவில்லை. அவரது உயரிய பதவியின் தன்மையை உணர்ந்து கொள்வதனால் தோன்றும் கம்பீரத்துடன் அவர் தங்களது தூதினை போதித்தார்’’ (*Speeches and Table Talk of the Prophet Muhammad, xxviii-xxx*) முகவுரை.

பேராசிரியர் Professor Nathaniel Schmidt கூறுகிறார்: “முஹம்மது-டைய தன்மையின் அடிப்படையான நேர்மையினைச் சந்தேகிக்கவே முடியாது. எந்த விடயத்தையும் பிறர் விமர்சனம், பழிப்புக்களுக்கு அஞ்சி மூடி மறைக்காமல் உறுதி, துணிவுடன் உரிய அத்தாட்சிகளுடன் எடுத்து வைக்கும் ஆற்றல் கொண்டவர். உண்மையை மட்டுமே தேடும் இவ்வாரான வரலாற்று விமர்சனம் அவரையும், அவரது இவ்வுலக


அனுபவங்கள் எப்படி இருந்தாலும், பல்வேறு விதங்களில் எச்சரித்து போதித்து நெரி வழுவாத உயர்ந்த கருத்துக்களை வெளியிட்ட தூதர்களின் வரிசையில், அவர்கள் நடைமுறையில் இருந்ததாகக் கண்ட நடத்தை ஒழுங்குகளை விட மேன்மையான வற்றை ஏற்படுத்திய தூதுவர்களின் வரிசையில், தங்களூள் ஒரு சக்தியின் இயக்கத்தின் காரணமாக தடுக்க முடியாத விதத்தில் உந்தப்பட்டு தமது உண்ணதான கடமைக்கே தம்மை அச்சமின்றி அப்பணித்துக் கொண்ட தூதுவர்களின் வரிசையில் வந்த ஒருவர் என்ற அவரது பாத்தியதையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” (*The new International encyclopaedia Book xvi, page:72*)

திருத்தூதர் முஹம்மத் ஸ் அவர்களது பிரச்சாரம் கண்ட மகத்தான வெற்றியைப்பற்றி குறிப்பிடுகையில் *Carlyle* பின் வருமாறு கூறுகிறார்: “அரேபிய மக்களுக்கு இஸ்லாம் என்பது இருளிலிருந்து ஓரிக்குள் பிறந்ததாகும். அரேபியாவிற்கு முதன் முதலில் உயிர் வந்தது இஸ்லாத்-தினாவாகும் உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து கவனிப்பாற்று பாலைவனத்தில் அலைந்து தீரிந்த ஒரு வறுமையான இடையர் கூட்டம் அவர்கள்; அவர்கள் நம்பத்துக்க ஒரு தூதையும், அத்தூதைக் கொண்டு கவனிப்பாற்றவை உலக பிரசித்தி பெறுவதையும், சிறியது உலகத்திலேயே மகத்தானதாவதையும் அவர்கள் காணக்கூடிய ஒரு தூதையும் தாங்கி வந்தவொரு வீரத்தூதுவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஒரு நூற்றாண்டாவதற்குள் அரேபியா ஒரு பக்தத்தில் கிறாண்டாலையும் மறுபக்கத்தில் தில்லியையும் தனது சக்தியின் பராக்கிரமத்துடனும் மகிழையுடனும் பிரகாசத்துடனும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்கிறது. உலகின் பெரும் பகுதியில் பல சகாப்தங்களாக அரேபிய ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. இவ்வாராபியரும், அம்மனிதர் முஹம்மதும் அந்த ஒரு நூற்றாண்டும் - கறுத்து கவனிக்கப்படாது காணப்பட்ட மண்ணின் மேல் விழுந்த ஓரேயொரு நெருப்புப் பொறியாக இல்லையா? ஆனாலோ, அம்மன் வெடி மருந்தாக மாறி தில்லியிலிருந்து கிறாண்டா வரை விண்ணவாவ சுவாலை விட்டெரிகிறதோ.” (*Heroes and hero- Worship: 'Hero as Prophet'*) என்ற அத்தியாயம்.

திருத்தாதருடைய தூதின் உள்ளார்ந்த பலத்தைப்பற்றி அரை நூற்றாண்டுகளுக்கு முன் ஒ. ஹௌதா என்ற பிரான்சிய ஆராய்ச்சியாளர் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “இதே போன்று வேகத்துடன் வேறு எந்த மார்க்கமும் வளர்ச்சியடந்ததில்லை. அரை நூற்றாண்டுக்குள் இஸ்லாம் இந்து நதிக்கரரயிலிருந்து அத்திலாந்திக் கரை வரை பரவியது. பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப்பின் இவ்வளர்ச்சியின் வேகம் குறையிப் போதும், ஒரளவாயினும் இன்னும் நடைபெற்றுக் கொண்டுதானிக்கிறது. இந்தியாவிலும் சீனாவிலும் மலாயாவிலும் இஸ்லாம் ஊடுருவிப்பரவிய பிறகு அதன் வெற்றி நடையை ஆபிரிக்க கண்டத்தில் தொடர்கிறது. இன்னும் சிறிது காலத்தில் அக்கண்டமும் முற்றாக இஸ்லாமாகி விடும். விசேட பிரச்சாரகார்கள் இவ்வாமலும் ஆயுத பலத்தீனை நாடாதும் மஹம்மதின் மார்க்கம் இருண்ட கண்டத்தை மதமாற்றம் செய்துள்ளது. அத்தோடு இஸ்லாமிய கோட்பாடுகளை ஏற்று அவற்றை பரப்ப எத்தனிப்புகள் செய்துள்ள சிறிய வெள்ளையர் கூட்டங்கள் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உள்ளது என்பதை ஆச்சரியத்துடன் கட்டிக்காட்டாமலிருக்கவும் முடியாது. இன்று வெளிப்படையாக தென்படாதி-ருக்கும் ஜரேப்பிய மதமாற்ற இயக்கம் நிச்சயமாக வளரும்; (*La Grande Encyclopaedie Book 20, Islamisme*)என்ற கட்டுரை

### இறை நேசம்.

இறை நாட்டத்திற்கு எதிராக இயங்க உண்மையிலேயே முடியாத நிலையை ஒருவன் அடையும் வரை இறை நேசத்தை வளர்ப்பதும், அதில் முழுகிப் போவதும், அந்நேசத்தின் இனிய பரவசத்தால் இதயம் நிரம்பி விடுவதுமே இறுதி நோக்கம். இது சாந்தி, சமாதானம், பூரணத் துவம் ஆகியன நிறைந்த நிரந்தர வாழ்வை ஒரு முஸ்லிமுக்கு அளிக்கும்.



## உள்ளே

எண்

பக்கம்

1. ஏகத்துவம்.....	02
2. அல்லாஹ்வகுக்கு அடிபணிதல்.....	08
3. இஸ்லாமும் இயற்கையும்.....	08
4. இஸ்லாமும் ஒழுக்க நெரியும்.....	08
5. சத்தீயத்தின் மார்க்கம்.....	09
6. இஸ்லாமும் நன்னடத்தையும்.....	09
7. இஸ்லாமும் அழகும்.....	10
8. இஸ்லாமும் விவேக அறிவும்.....	11
9. இஸ்லாமும் மூடநம்பிக்கையும்.....	11
10. இஸ்லாமும் செயற்பாடும்.....	12
11. இஸ்லாமும் சீரான வளர்ச்சியும்.....	12
12. இஸ்லாமும் விஞ்ஞானமும்.....	12
13. இஸ்லாமும் உறைப்பும்.....	16
14. இஸ்லாமும் ஒழுக்கநெரியும்.....	16
15. இஸ்லாமும் சமாதானமும்.....	17
16. இஸ்லாமும் ஜிஹாதும்.....	17
17. இஸ்லாத்தில் வற்புறுத்தவில்லை.....	19
18. இஸ்லாமும் சகோதரத்துவமும்.....	19
19. இஸ்லாமும் புரோகிதமும்.....	20
20. இஸ்லாமும் மானிட கொரவமும்.....	21
21. இஸ்லாம் கூறும் பலதாரமும், பாலிய லும்.....	23
22. மீட்சிக்குரிய மார்க்கம்.....	26
23. அச்லான வேத நூலைக் கொண்ட மார்க்கம்.....	27
24. இலகுவான மார்க்கம்.....	28
25. இறுதித் தூதர்.....	29
26. இறை நேசம்.....	34
27. உள்ளடக்கம்.....	35





المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات  
بالعليا والسليمانية وشمال الرياض

تحت إشراف  
وزارة الشؤون الإسلامية والأوقاف والدعوة والإرشاد

قاميلي

# ما هو الإسلام

لفضيلة الشيخ  
الدكتور محمد فضل الرحمن أنصاري



هاتف: ٤٧٠٤٤٦٦ - ٤٧٠٥٢٢٢ ناسوخ: ٤٧٠٥٠٩٤  
ص.ب: ٨٧٩١٣ الرياض : ١١٦٥٢ المملكة العربية السعودية  
شركة الراجحي المصرفية للاستثمار  
حساب الصدقات ٥ / ٦٦٦٦ الورود (٣٤٩)  
حساب الزكاة ٠ / ٦٥٥٥ الورود (٣٤٩)  
حساب الرفق ٥ / ٩٥٥ المزرعة (٤٤٦)